

4. யுத்த காண்டம்	4. Udhha kaandam
11. பாணுகோபன் வதைப் படலம்* (* ஐந்தாநாள் பாணுகோபன் வதை நிகழ்ந்ததாகும்.)	11. Baanugoban vadhaip padalam * (* Aindhaanaal baanugoban vadhai nigazndhadhaagum)
எள்ளல் செய்தெனைப் பற்றியே சிறையகத் திட்ட கள்வன் இப்பகல் முடிந்திடும் அன்னது காண்பான் பொள்ளெ னப்படர் வேன்னெப் புந்திகொண்டவன்போல் ஒளர்ள் முற்கதிர் வீசியே இரவிவந் துதித்தான்.	ellal seidhenaip patriye siraiyagath thitta kalvan ippagal mudindhidum annadhu kaanbaan polle nappadar venenap pundhikon davanpol owla zarkadhir veesiyē iravivan dhudhiththaan.
சுருதி நீங்கிய அவுணர்கோன் இந்திறந் துயரம் பெரிதும் எய்தியே இருந்துழக் கண்டனர் பெயர்ந்து குருதி நோக்குடை ஒற்றில் ஒருசிலர் குறுகிப் பரிதி தன்பகை அடிபணிந் தினையன பகர்வார்.	surudhi neengiya avunarkon indhiran dhuyaram peridhum eidhiye irundhuzak kandanar peyarndhu kurudhi nokkudai otraril orusilar kurugip paridhi thanpagai adipanin dhinaiyana pagarvaar.
முன்ன மாயமாப் படைக்கலந் தூண்டியே மொயம்பு பன்னி ரண்டுளான் தூதனைப் படையொடும் படுத்துத் தொன்னெ டுங்கடல் இட்டனை இட்டதைச் சுரர்கள் அன்ன காலையே விளம்பினர் அறுமுகத் தவற்கே.	munna maayamaap padaikkalan thoondiye moimbu panni randulaan thoodhanaip padaiyodum paduththuth thonne dunkadal ittanai ittadhaich surargal anna kaalaiye vilambinar arumugath thavarke.
வெங்கண் மால்கரிக் கிளையவன் ஆங்கது வினவிச் செங்கை வேலினை ஆயிடை இருந்தனன் செலுத்த அங்க தொல்லையின் மூவிரு புணரிகள் அகன்று பொங்கு தூயநீர் அளக்கரின் நடுவுபுக் கதுவே.	vengan maalkarik kilaiyavan aangadhu vinavich sengai velinai aayidai irundhanan seluththa anga thollaiyin mooviru punarigal agandru pongu thooyaneer alakkarin naduvubuk kadhuve.

<p>புக்க வேலையின் மாயமாப பெரும்படை புறந்தந் தக்க ணந்தொலை வெய்திய தயர்வுயிர்த் தறிந்து தொக்க பாரிடர் யாவரும் வீரர்தந் தொகையும் மிக்க திண்டிறல் வாகுவும் எழுந்திவண் மீண்டார்.</p>	<p>pukka velaiyin maayamaaba perumpadai purandhan thakka nandholai veidhiya dhayarvuyirth tharindhu thokka paaridar yaavarum veerathan thogaiyum mikka thindiral vaaguvum yezundhivan meendaar.</p>
<p>ஆண்டவ் வெல்லைவந் திறுத்திடும் வேற்படை அருளி மீண்டு கந்தவேள் இருந்துழிப் போந்தது விரைவால் ஈண்டிம் மாநகர் கூற்றியே செறுநர்கள் இகலின் மூண்டு போர்செய்வான் புடீசையுட் புகுந்தனர் முரணால்.</p>	<p>aanadav vellaivan dhiruththidum verpadai aruli meendu kandhavel irundhuzip pondhadhu viraivaal eendim maanagar kootriye serunargal igalin moondu porseivaan pusaiyut pugundhanar muranaal.</p>
<p>அரண முற்றுளார் இந்நகர் அலைத்தலும் அவற்றைத் தரணி காவலன் வினவியே தன்னயல் நின்ற இரணி யன்றனைக் கனல்முகத் தண்ணலை ஏனை முரணில் மக்களை அமைச்சனை விடுத்தனர் முறையால்.</p>	<p>arana mutrulaar innagar alaiththalum avatraith tharani kaavalan vinaviye thannayal nindra irani yandranai kanalmugath thannalai yenai muranil makkalai amaichchanai viduththanan muraiyaal.</p>
<p>ஆன காலையில் வந்துவந் தடுசமர் ஆற்றி மான வேற்பற்படைப் பண்ணவன் தூதனால் மற்றை ஏனை யோர்களால் முத்திற வீரர்கள் இறந்தார் மீன மாய்க்கடல் புகுந்தனன் இரணியன் வெருவி.</p>	<p>aana kaalaiyil vandhuvan dhadusamar aatri maana verparpadaip pannavan thoodhanaal matrai yenai yorgalaal muththira veerargal irandhaar meena maaikkadal pugundhanan iraniyan veruvi.</p>
<p>மன்னர் ன்னவன் இவையெலாம் வினவியே மனத்தில் உன்ன ருந்துயர் வேலைபுக் காற்றலா துழந்தான் இந்ந கர்ப்படை யாவையும் வறந்தன இன்னும் துன்ன லார்இவண் நின்றனர் என்றிவை சொற்றார்.</p>	<p>mannar nnavan ivaiyelaam vinaviye manaththil vunna rundhuyar velaipuk kaatralaa dhuzandhaan inna garppadai yaavaiyum varandhana innum thunna laarivan nindranar endrivai sotraar.</p>

<p>சொற்ற வாசகம் வினவலுஞ் சூரியன் பகைஞன் இற்ற வேகொலாம் நம்பெரும் வாழ்க்கையென் றிரங்கிச் செற்ற மோடுதன் பெதிரெதிர் மலைந்திடச் செங்கேழ்ப் பொற்றை யன்னதன் இருக்கையை ஒருவினன் போந்தான். 10</p>	<p>sotra vaasagam vinavalunj sooriyan pagaigan itra vegolaam namperum vaazkkaiyen drirangich setra moduthan pedhiredhir malaindhidach sengezp potrai yannadhan irukkaiyai oruvinan pondhaan. 10</p>
<p>போந்து கோநகர் அணுகியே துன்பொடு புணர்ந்த வேந்தன் மாமலர் அடிகளை உச்சியின் மிலைச்சி ஆந்த ரங்கமாம் அளியொடு முந்துநின் றவுணாடி ஏந்தல் இம்மொழி கேண்மியா நன்கென இசைப்பான்.</p>	<p>pondhu konagar anugiye thunpodu punarndha vendhan maamalar adigalai vuchchiyin milaichchi aandha rangamaam aliyodu mundhunin dravunaa yendhal immozi kenmiyaa nangena isaipaan.</p>
<p>மாயை தந்ததொல் படையினால் செறுநரை மயக்கித் தூய நீர்க்கடல் இட்டனன் சுரரது புகல ஆய காலையில் வேல்விடுத் தவர்தமை மீட்ட சேயை வெல்வது கனவினும் இல்லையால் தெரியின்.</p>	<p>maayai thandhathol padaiyinaal serunarai mayakkith thooya neerkkadal ittan suraradhu pugala aaya kaalaiyil velviduth thavarthamai meetta seyai velvadhu kanavinum illaiyaal theriyin.</p>
<p>தெரிந்த மற்றுனக் குரைப்பதென் முற்பகற் செவ்வேல் பொருந்து கைத்தலத் தாறுமா முகனொடு பொருது வருந்தி வன்படை ஆற்றலும் இழந்தனை வறிதாய் இரிந்து மற்றிவண் வருதலால் உய்ந்தனை எந்தாய்.</p>	<p>therindha matrunak kurappadhen murpagar sevvel porundhu kaiththalath thaarumaa muganodu porudhu varundhi vanpadai aatralum izandhanai varidhaai irindhu matrivan varudhalaal vuindhanai endhaai.</p>

<p>ஏற்ற தோர்சிலை இழந்தனை மானமும் இன்றித் தோற்று வந்தனை தொல்வரத் தியற்கையும் தொலைந்தாய் சீற்ற முற்றிலன் முருகவேள் அவன்சினஞ் செய்யின் ஆற்று மோவெலா அண்டமும் புவனங்கள் அனைத்தும்.</p>	<p>yetra thorsilai izandhanai maanamum indrith thotru vandhanai tholvarath thiyarkaiyum tholaindhaai seetra mutrilan murugavel avansinanj seiyin aatru movelaa andamum buvanangal anaiththum.</p>
<p>ஆரணந்தனை உலகொடும் உண்டுமுன் னளித்த காரணந்தனி ஆழியைக் களத்திடை அணிந்த தாரகந்தனை நெடியமால் வரையொடு தடிந்த வீரவீரனை யாவரே வன்மையால் வெல்வார்.</p>	<p>aara nanthanai vulagodum vundumun naliththa kaara nanthani aaziyaik kalaththidai anindha thaara ganthanai nediyamaal varaiyodu thadindha veera veeranai yaavare vanmaiyaal velvaar.</p>
<p>புல்லி தாகிய விலங்கினைப் படுப்பவர் புதலுள் வல்லி யந்தனக் குண்டியாய் மாய்ந்திடுங் கதைபோல் எல்லை யில்பகல் அமரரை அலைத்திடும் யாமும் தொல்லை நாள்வலி சிந்தியே குமரனால் தொந்தோம்.</p>	<p>pulli dhaagiya vilanginaip paduppavar pudhalul valli yandhanak kundiyaa maaindhidung kadhaipol ellai yilpagal amararai alaitthidum yaamum thollai naalvali sindhiye kumaranaal thondhom.</p>
<p>கோட லுஞ்சனைக் குவளையுங் குளவியுங் குரவும் ஏட லர்ந்திடு நீபமும் புனைந்திடும் இளையோன் பாட லந்திறல் உரைப்பதென் ஆங்கவன் பணித்த ஆட லம்புயத் தண்ணலை வெல்வதும் அரிதால்.</p>	<p>koda lunjunaik kovalaiyung kulaviyung kuravum yeda larndhidu neebamum punaindhidum ilaiyon paada landhiral vurappadhen aangavan paniththa aada lambuyath thannalai velvadhun aridhaal.</p>
<p>நெடிது பற்பகல் செல்லினும் நிரம்புவ தொன்றை இடைவி டாமலே முயன்றுபெற்றிடுகின்ற தியற்கை உடல்வ ருத்தியும் தங்களால் முடிவுறா தொன்றை முடிவு மீதெனக் கொள்வது கயவர்தம் முறையே.</p>	<p>nedidhu parpagal sellinum nirambuva dhondrai idaivi daamale muyandruper tridugindra dhiyarkai vudalva ruththiyum thangalaal mudivuraa dhondrai mudivu meedhenak kolvadhu kayavartham muraiye.</p>

<p>ஆற்றல் ந்தரை இழந்தனை நால்வகை அனிகத் தேற்றம் அற்றனை என்னுடன் ஒருவன்நீ இருந்தாய் மேற்றி கழந்தநின் குலத்தினை வேரொடு வீட்டக் கூற்றம் வந்ததும் உணர்கிலை இகலைமேற் கொண்டாய்.</p>	<p>aatral ndharai izandhanai naalvagai anigath thetram atranai ennudan oruvanee irundhaai metri kazandhanin kulaththinai verodu veetak kootram vandhadhum vunargilai igalaime kondaai.</p>
<p>வெஞ்ச மஞ்செய வல்லவர் கிடைத்திடின் மிகவும் நெஞ்ச கந்தளிர்ப் பெய்துவன் நோலர் சமருக் கஞ்சி னேன்என்று கருதலை அரசநீ இன்னும் உஞ்ச வைகுதி யோவெனும் ஆசையால் உரைத்தேன். 20</p>	<p>venja manjeya vallavar kidaiththidin migavum nenja kandhalirp peidhuvan nolar samaruk kanji nenendru karudhalai arasanee innum vunju vaigudhi yovenum aasaiyaal vuraiththen. 20</p>
<p>உறுதி ஒன்றினி மொழிகுவன் தொன்னகர் உள்ளார் சிறைவி டுக்குதி நம்மிடைச் செற்றம தகற்றி அறுமு கத்தவன் வந்துழி மீண்டிடும் அதற்பின் இறுதி யில்பகல் நிலைக்குநின் பெருவளம் என்றான்.</p>	<p>vurudhi ondrini moziguvan thonnagar vullaar siraivi dukkudhi nammidaich setrama dhagatri arumu gaththavan vandhuzi meendidum adharpin irudhi yilpagal nilakkunin peruvalam endraan.</p>
<p>வெம்பு தொல்கதிர் வெகுண்டவன் உரைத்தசொல் வினவித் தும்பை யந்தொடை மிலைச்சிய மணிமுடி துளக்கி மொய்ப்பும் ஆகமுங் குலங்கிட முறுவலித் துயிர்த்து நம்பி மந்திரச் சூழ்ச்சிநன் றாலென நவில்வான்.</p>	<p>vembu tholkadhir vegundavan vuraiththasol vinavith thumbai yanthodai milaichchiya manimudi thulakki moimbum aagamung kulungida muruvalith thuyirththu nambi mandhirach soozchchidan draalena navilvaan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>

<p>என்னிவை உரைத்தாய் மைந்த இன்றியான் எளிய னாகிப் பொன்னுல குள்ள தேவர் புலம்புகொள் சிறையை நீக்கின் மன்னவர் மன்னன் என்றே யாரெனை மதிக்கற் பாலார் அன்னதும் அன்றி நீங்கா வசையுமொன் றடையு மாதோ.</p>	<p>ennivai vuraiththaa maindha indriyaan eliya naagip ponnula kulla dhevar pulambukol siraiyai neekkin mannavar mannan endre yaarenai madhikkar paalaar annadhuma andri neengaa vasaiyumon dradaiyu maadho.</p>
<p>கூனொடு வெதிரே பங்கு குருடுபே ருமை யானோர் ஊமை தடைந்த புன்மை யாக்கையோ டொழியும் அம்மா மானம தழிந்து தொல்லை வலியிழந் துலகில் வைகுல் ஏனையர் வசையில் மாற்றம் எழுமையும் அகல்வ துண்டோ.</p>	<p>koonodu vedhire pangu kurudupe roomai yaanor vumai thadaindha punmai yaakkaiyo doziyum ammaa maanama dhazindhu thollai valiyizan dhulagil vaigul yenaiyar vasaiyil maatram yezumaiyum agalva dhundo.</p>
<p>தேவரும் மலர்மே லோனுஞ் செங்கண்மால் முதலா வுள்ள ஏவரும் ஆணை போற்ற இருந்தர சியற்றல் உற்றேன் மூவரின் முதலா முக்கண் மூர்த்திதன் வரங்கொண் டுள்ளேன் மேவலர் சிறையை இன்று விடுவனோ விறலி லார்போல்.</p>	<p>dhevarum malarme lonunj senganmaal mudhalaa vulla yevaram aanai potra irundhara siyatral vutren moovarin mudhalaa mukkan moorththithan varangondullen mevalar siraiyai indru viduvano virali laarpol.</p>
<p>பேரெழில் இளமை ஆற்றல் பெறலரும் வெறுக்கை வீரம் நேரறு சுற்றம் யாக்கை யாவையும் நிலைய வன்றே சீரெனப் பட்ட தன்றோ நிற்பது செறுநர் போரில் ஆருயிர் விடினும் வானோர் அருஞ்சிறை விடுவ துண்டோ.</p>	<p>perezil ilamai aatral peralarum verukkai veeram neraru sutram yaakkai yaavaiyum nilaiya vandre seerenap patta dhandro nirpadhu seruneer poril aaruyir vidinum vaanor arunjirai viduva dhundo.</p>

<p>இறந்திட வரினும் அல்லால் இடுக்கனொன் றுறினுந் தம்பால் பிறந்திடு மானந் தன்னை விடுவரோ பெரிய ரானோர் சிறந்திடும் இரண்டு நாளைச் செல்வத்தை விரும்பி யானும் துறந்திடேன் பிடித்த கொள்கை சூரனென் றொருபேர் பெற்றேன்.</p>	<p>irandhida varinum allaal idukkanon rurinun dhambaal pirandhidu maanan dhannai viduvaro periya raanor sirandhidum irandu naalaich selvaththai virumbi yaanum thurandhiden pidiththa kolgai sooranen droruper petren.</p>
<p>இன்னுமோர் ஊழி காலம் இருக்கினும் இறப்ப தல்லால் பின்னுமிங் கமர்வ துண்டோ பிறந்தவர் இறக்கை திண்ணம் மின்னெனும் வாழ்க்கை வேண்டி விண்ணவர்க் கஞ்சி இந்த மன்னுயிர் சுமக்கி லேன்யான் மாயவன் றனையும் வென்றேன்.</p>	<p>innumor vuzi kaalam irukkinum irappa dhallaal pinnuning gamarva dhundo pirandhavar irakkai thinnam minnenum vaazkkai vendi vinnavark kanji indh mannuyir sumakki lenyaan maayavan dranaiyum vendren.</p>
<p>அஞ்சினை போலும் மைந்த அளியநின் இருக்கை போகித் துஞ்சுதி துஞ்ச லில்லா வரத்தினேன் தொலைவ தில்லை நெஞ்சிடை இரங்கி யாதும் நினையலை நேர லார்மேல் வெஞ்சமர் புரியப் போவேன் என்றனன் வெகுளி மேலான்.</p>	<p>anjinaai polum maindha aliyanin irukkai pogith thunjudhi thunja lillaa varaththinen tholaiva dhillai nenjidai irangi yaadhun ninaiyalai nera laarmel venjamar puriyap poven endranan veguli melaan.</p>
<p>இவ்வகை தாதை கூற இரவிதன் பகைஞன் கேளா உய்வகை இல்லை போலும் உணர்ந்திலன் உரைத்த தொன்று மெய்வகை விதியை யாரே வென்றவர் வினையிற் கேற்ற செய்வகை செய்வேன் என்னாச் சிந்தைசெய் தினைய சொல்வான். 30</p>	<p>ivvagai thaadhai koorā iravidhan pagaigan kelaa vuivagai illai polum vunarndhilan vuraiththa dhondru meivagai vidhiyai yaare vendravar vinaiyir ketra seivagai seiven ennaach sindhaisei dhinaiya solvaan. 30</p>

<p>அறிவொரு சிறிதும் இல்லேன் அடியனேன் மொழிந்த தீமை இறையதும் உள்ளங் கொள்ளா தெந்தைநீ பொறுத்தி கண்டாய் சிறியதோர் பகுவப் பாலர் தீமொழி புகன்றா ரேனும் முறுவல்செய் திடுவ தன்றி முனிவரோ மூலப்பின் மேலோர்.</p>	<p>arivoru siridhum illen adiyanen mozindha theemai iraiyadhun vullang kollaa dhendhainee poruththi kandaai siriyadhon paguvap paalar theemozi pugandraa renum muruvalsei dhiduva dhandri munivaro moolappin melor.</p>
<p>அத்தநீ வெகுளல் நம்மூர் அலைத்திடுங் கணங்கள் தம்மை வித்தக வன்மை சான்ற விற்ற்புய னோடும் அட்டுன் சித்தமும் மகிழு மாறு செய்குவன் விடுத்தி யென்னாக் கைத்தலம் முகிழ்த்துத் தீயோன் கழலிணி பணிதல் செய்தான்.</p>	<p>aththaneer vegulal nammoor alaitthidung ganangal thammai viththaga vanmai saandra virarpuya nodum attun siththamum magizu maaru seiguvan viduththi yennaak kaiththalam magizththuth theyon kazalini panidhal seidhaan.</p>
<p>பணிந்திடு கின்ற காலைப் பதுமைதன் கேள்வன் செற்றந் தணிந்தனன் உவகை பெற்றான் தனயநின் உள்ளம் போர்மேல் துணிந்தது போலும் நன்றால் துன்னலார் தம்மை வெல்வான் அணிந்திடு தானை யோடும் அகலுதி ஐய என்றான்.</p>	<p>panindhidu gindra kaalaip padhumaidhan kelvan sertrandh thanindhanaan vuvagai petraan thanayanin vullam pormel thunindhadhu polum nandraal thunnalaar thammai velvaan anindhidu thanai yodum agaludhi aiya endraan.</p>
<p>தொடையசை காமர் பொற்றோட் சூரிது புகல மைந்தன் விடையது பெற்று மீண்டு மேதகு துயரி னோடு கடிதுதன் கோயில் புக்குக் கடவுளர் பலருந் தந்த அடல்நெடும் படைக ளெல்தீம் ஆய்ந்தனன் எடுத்தான் அன்றே.</p>	<p>thodaiyasai kaamar portrot sooridhu pugala maindhan vidaiyadhu petru meendu medhagu thuyari nodu kadidhuthan koyil pukkuk kadavular palarundh thandha adalnedum padaiga lelm aaindhanan eduththaan andre.</p>

<p>மையுறு தடங்கண் மாதர் வனமுனை திளைக்கு மார்பின் மெய்யுறை யொன்று வீக்கி விரல்மிசைப் புட்டில் சேர்த்திக் கையுற ஒருவில் லேந்திக் கைப்புடை கட்டி வாளி செய்யுறும் ஆவ நாழி பின்னுற வீக்கி யாத்தான்.</p>	<p>maiyuru thadangan maadhar vanamun thilaikku maarbin meiyurai yondru veekki viralmisaip puttil serththik kaiyura oruvil lendhik kaippudai katti vaali seyurum aava naazi pinnura veekki yaaththaan.</p>
<p>சேமமாயுள்ள எண்ணில் படைகளுந் தேருஞ் சுற்றத் தாமநீள் கவிகை வேந்தன் தனிமகன் கடையிற் சென்று காமர்கூழ் கனக வையம் ஒன்றின்மேற் கடிது புக்கான் ஏமமால் வரையின் உம்பர் எழிலியே றணைந்த தேபோல்.</p>	<p>semamaa yulla ennil padaigalun therunj sutrath thaamaneel kavigai vendhan thanimagan kadaiyir sendru kaamarsooz kanaga vaiyam ondrinmer kadidhu pukkaan yemamaal varaiyin vumbar yeziliye ranaindha dhepol.</p>
<p>மற்றது காலை தன்னில் வாய்பரி நிரையுந் தேருங் கொற்றவெங் களிறும் வீரர் குழாங்களுங் குணிப்பில் வெளடீளஞ் சுற்றின இயங்கள் முற்றுந் துவைத்தன துவச கோடி செற்றின இரவி செல்லுந் தேயம தடைத்த அன்றே.</p>	<p>matradhu kaalai thannil vaambari niraiyun therung kotraveng kalirum veerar kuzaangalung kunippil velalanj sutrina iyangal muttrun thuvaitthana thuvasa kodi setrina iravi sellundh theyama thadaitthha andre.</p>
<p>தேரிடைப் புகுந்து நின்றோன் இப்பெருஞ் சேனை வெளடீளம் பாரிடைக் கொண்டு நின்ற புணரியிற் பாங்கர் கூழ்ச் சூரிடைக் கொண்ட அன்புந் துயரமும் உளத்தை யுண்ணப் போருடைத் திசையை நோக்கிப் பொள்ளெனப் போதல் உற்றான்.</p>	<p>theridaip pugundhu nindron ipperunj senai velalam paaridaik kondu nindra punariyir paangar soozach sooridaik konda anbundh thuyaramum vulaththai yunnap porudaitth hisaiyai nokkip pollenap podhal vutraan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>

<p>மாவாழ் தெருவு பலகோடிகள் வல்லை நீங்கி மேவார் பொருத களத்தெல்லை விரைந்து நண்ணி மூவா யிரரும் பிறரும்முடி வான நோக்கி யாவா வெனவே இரங்கிக்கலுழ்ந் தல்லல் செய்வான்.</p>	<p>maavaaz theruvu palakodigal vallai neengi mevaar porudha kalaththellai viraindhu nanni moovaa yirarum pirarummudi vaana nokki yaavaa venave irangikkaluzn dhallaal seivaan.</p>
<p>தாளாண்மை மிக்க அசுரன்மகன் தாங்கல் செல்லா நீளா குலத்தின் அழிகின்றதன் நெஞ்சு தேற்றிக் கேளாஈ தொகைமேற் பெருஞ்சீற்றங் கிளர்ந்து செல்லச் சூளால் இனைய தொருவாசகஞ் சொல்லல் உற்றான். 40</p>	<p>thaalaanmai mikka asuranmagan thaangal sellaa neelaa kulaththin azigindradhan nenju thetrik kelaa thogaimer perunjseetrang kilarndhu sellach soolaal inaiya dhoruvaasagavnj sollal vutraan. 40</p>
<p>மாசாத்தர் அன்ன வயப்பூதரை மாய வாட்டித் தேசார்க்கும் வேலோற் கிளையோனைச் செகுத்தி டேனேல் காசாற் பொலியும் அகல்அல்குவின் காமம் வெ கி வேசாக்கள் பின்செல் வறியானில் விளங்க யானே.</p>	<p>maasaaththaar anna vayapboodharai maaya vaattith dhesaarkkum velor kilaiyonaich seguththi tenel kaasaar poliyum agalalgin kaamam vegi vesaakkal pinsel variyaanil vilanga yaane.</p>
<p>என்னா ஒருசூள் இசையா அவனேக லோடும் அன்னான வரவு தனைநோக்கி அவுணர் தங்கள் மன்னாகும் நின்ற மகனாகும் மலைவ தற்குப் பின்னார் வருவார் எனப்பூதர்கள் பேச லுற்றார்.</p>	<p>ennaa orusool isaiyaa avanega lodum annaana varavu thanainokki avunar thangal mannaagum nindra maganaagum malaiva dharkup pinnaar varuvaar enapboodhargal pesa lutraar.</p>
<p>பேசுற்ற காலை அவுணப்படை பேர்ந்து சென்றாங் காசுற்ற பூதப் படைதம்மெதிர் ஆர்த்து நேரப் பூசற் பறைகள் இயம்புற்றன பூமி பொங்கி மாசுற்ற வாணைத் திசையோடு மறைந்த தன்றே.</p>	<p>pesutra kaalai avunappadai perndhu sendraang kaasatra boodhap padaidhammedhir aarththu nerap poosar paraigal iyambutrana boomi pongi maasatra vaanaith dhisaiyodu maraindha dhandre.</p>

ஆர்த்ததர் கிடைத்தார் அடற்பூதர் அடுக்கல் மாரி தூர்த்தார் படைகள் சொரிந்தார் மரந்துவ லுற்றார் பார்த்தார் அவுணர் எழுநாஞ்சில் பரசு தண்டஞ் சீர்த்தா கியவில் லுமிழ்வாளி செலுத்தி விட்டார்.	aarthhadhar kidaitthhaar adarboodhar adukkal maari thoorththhaar padaigal sorindhaar marandhoova lutraar paarththhaar avunar yezunaanjil parasu dhandanj seerththaa giyavil lumizvaali seluththi vittaar.
வேறு	veru
பொங்கு வன்மைகொள் பூதரும், வெங்கொ டுந்தொழல் வினையரும் இங்கிவ் வாறெதிர் ஏற்றிடா, அங்கண் வெஞ்சமர் ஆற்றினார்.	pongu vanmaikol boodharum, vengo dunthozal vinaiyarum ingiv vaaredhir yetridaa, angan venjamar aatrinaar.
அரிய ஒண்பகல் அல்லொடே, பொருது பாடிமிசை புக்கபோல் இருதி நத்தரும் இகலியே, விரவு பூசல் விளைத்தனர்.	ariya onpagal allode, porudhu paarmisai pukkapol irudhi raththarum igaliye, viravu poosal vilaitthhanar.
உரங்கொள் பாரிடர் உய்த்திடு, மரங்கள் குன்றுகள் மாண்டிட நெருங்கி நேர்ந்த நிசாசரர், சரங்கள் கொண்டு தடிந்தனர்.	vurangol paaridar vuitthidu, marangal kundrugal maandida nerungi nerndha nisaasarar, sarangal kondu thadindhanar.
விற்கொள் அம்பினை வேலினை, ஏற்கொள் நாஞ்சில் எழுக்கதை வர்க்க மானதை வன்கணர், கற்க ளாற்றுகள் கண்டனர்.	virkol ambinai velinai, yerkol naanjil yezukkadhai varikka maanadhai vankanar, karka laatrugal kandanar.
சிவந்த பங்கிகொள் சென்னிகள், நிவந்த மொய்ம்பு நிலத்துகக் கவிழ்ந்து ருண்டு களத்திடை, அவிந்த பூதம் அனந்தமே.	sivandha pangikol sennigal, nivandha moimbu nilaththugak kavizndhu rundu kalaththidai, avindha boodham anandame.
நெஞ்சம் மொய்ம்பும் நெடும்பதஞ், செஞ்செ வித்தலை சிந்தியே எஞ்சு தானவர் எண்ணிலாடி, துஞ்சி னார்பழி துஞ்சவே. 50	nenjam moimbum nedumpadhanj, senje viththalai sindhiye yenju dhaanavar thunji naarpazi thunjave. 50

பாய்ந்த வாசிகள் பாரிடங், காய்ந்த யானைகள் காசினி ஏய்ந்த தேர்களி யாவையும், மாய்ந்து பாரின் மறிந்தவே.	paaindha vaasigal paaridang, kaaindha yaanaigal kaasini yeindha therkali yaavaiyum, maaindhu paarin marindhave.
சோரி தூங்கிய தொல்பிணம், மேரு விண்ணை விழுங்கின காரி யூர்தி கருங்கொடி, ஓரி கங்கம் உலாயவே.	sori thoongiya tholpinam, meru vinnai vizungina kaari yoordhi karungodi, ori kangam vulaayave.
இந்த வாறிரு பாலரும், வந்து நேர்ந்து மலைந்திடப் புந்தி நோவறு பூதர்தம், முந்து தூசி முரிந்ததே.	indha vaariru baalarm, vandhu nerndhu malaindhidap pundhi novaru boodhartham, mundhu thoosi murindhadhe.
தாழும் ஒன்னலர் தாக்கலால், நீள்கொ டிப்படை நெக்கிடக் கூழை நின்றிடு கூளிகள், ஆழி யென்ன அடுத்தவே.	thaazum onnalar thaakkalaal, neelko dippadai nekkidak koozai nindridu kooligal, aazi yenna aduththave.
புடைநி ரம்பிய பூதர்வந், திரைவி டாதெதிர் ஏற்றிடா அடலின் மேதகும் அவுணமாக், கடலை நின்று கலக்கினார்.	pudaini rambiya boodharvan, dhiraivi daadhedhir yetridaa adalin medhagum avunamaak, kadalai nindru kalakkinaar.
ஒடிந்த தேர்கள் உலந்துபார், கிடந்த யானை கிளர்ந்தமா மடிந்த தானவர் மாப்படை, தடிந்து லாயினாடி சாரதர்.	odindha thergal vulahupaar, kidandha yaanai kilarndhamaa madindha dhaanavar maappadai, thadindhu laayinaa saaradhar.
வேறு	veru
அதிரும் கழல்சேர் அவுணப் படைகள் முதிரும் குறளெற் றமுடிந் திடலும் எதிருஞ் சமரத் திடையெய் தியதோர் கதிரின் பகையங் கதுகண் டனனே.	adhirum kazalser avunap padaigal mudhirum kuraler tramudin dhidalum yedhirunj samarath thidaiyei dhiyadhor kathirin pagaiyang gadhukan danane.
சிந்தாய் வருமிச் சிலசா ரதரே நந்தா னையெலாம் நலிகின் றனரோ அந்தா இனிதென் றடுதேர் கடவா வந்தான் விரைவால் இமையோர் மறுக.	sindhaai varumich silasaa radhare nandhaa naiyelaam naligin dranaro andhaa inidhen draduther kadavaa vandhaan viraivaal imaiyor maruga.

<p>கடிதாய் வருகா லொடுகா ரெழிலி படிமே லுறவே படர்கின் றதுபோல் கொடிதா கியவிற் குனியா முனியா வடிவா ளிகள்தூய் அவுணன் வரலும்.</p>	<p>kadidhaai varugaa lodukaa rezili padime lurave padargin dradhupol kodidhaa giyavir guniyaa muniyaa vadivaa ligalthooi avunan varalum.</p>
<p>வண்டார் தெரியல் வலியோன் வரவைத் தண்டா தமர்செய் திடுசா ரதர்கள் கண்டார் எதிரே கடிதே நடவா அண்டார் தொகைஅச் சுறஆர்த் தனரே. 60</p>	<p>vandaar theriyal valiyan varavaith thandaa dhamarsei dhidusaa radhargal kandaar yedhire kadidhe nadavaa andaar thogaiach suraaarth thanare. 60</p>
<p>தருவுங் கதையுந் தருகு லமுமால் வரையுங் கொழுவும் மழுவும் எழுவுஞ் சொரிகின் றனர்பல் வளனுந் தொலையா எரியின் மிசையே இடுமந் தணர்போல்.</p>	<p>tharuvung kadhaiyun tharusu lamumaal varaiyung kozuvum mazuvum yezuvunj sorigin dranarpal valanundh tholaiyaa yeriyin misaiye iduman dhanarpol.</p>
<p>தொடுகின் றகழல் தொருசா ரதர்கள் விடுவின் றவெலாம மிசைவந் திடலும் அடுகின் றசினத் தவுணன் தழலில் படுகின் றசரம் பலதூண் டினனே.</p>	<p>thodugin drakazal thorusaa radhargal viduvin dravelaama misaivan dhidalum adugin drasinath thavunan thavunan thazalil padugin drasaram palathoon dinane.</p>
<p>பணிபட டகனற் படைதூண் டுதலும் திணிபட் டகணத் திறலோர் வரைகள் அணிபட் டதருக் குலமா தியெலாம் துணிபட் டனவே துகள்பட் டனவே.</p>	<p>panipada taganar padaithoon dudhalum thinipat taganath thiralor varaigal anipat tadharuk kulamaa dhiyelaam thunipat tanave thugalpat tanave.</p>
<p>கல்லும் தருவும் கதையும் பிறவும் சொல்லும் திறலும் துகள்பட் டிடலும் வெல்லும் தருவன் மிகுசா ரதர்மேல் செல்லும் படிவெங் கணைசிந் தினனே.</p>	<p>kallum tharuvum k adhaiyum piravum sollum thiralum thuganpat tidalum vellum thaguvan migusaa radharmel sellum padiveng ganaisin dhinane.</p>
<p>சிந்துற் றிடுசெங் கனல்வெங் கணைகள் பொந்துற் றிடுகின் றபுயங் கமென வந்துற் றுடன்முற் றும்வருத் துதலால் நொந்துற் றனர்அற் றனர்நோன் மையெலாம்.</p>	<p>sindhur triduseng ganalveng ganaigal pondhur tridugin drabuyang gamena vandhur trudanmur trumvaruth thudhalaal nondhur tranarar tranarnon maiyelaam.</p>
<p>விடுகின் றகனற் கணைவெந் திறலோர் உடலம் புழைசெய் திடவுற் றனரால் படரும் குறியோன் கதைப* றுளையா அடுதொல் கிரவுஞ் சமதா மெனவே.</p>	<p>vidugin draganar kanaiven dhiralor vudalam puzaisei dhidavur tranaraal padarum kuriyon kadhaipa rulaiyaa aduthol kiravunj samadhaa menave.</p>

தெரிசுற் றகணற் கணைசென் றுபுகப் பொருகொற் றமகற் றியபூ தர்மிசைப் பெருகுற் றதுசோ ரிபெருங் கருவின் டுருகுற் றிடுசெம் பொழுதும் படிபோல்.	therikur traganar kanaisen drupugap porukor tramagar triyapoo dharmisaip perugur tradhuso riperung karuvin durukur tridusem pozugum padipol.
கதிரும் கனல்வெங் கணைசா ரதர்மெய் புதைகின் றுழிசெம் புனல்வந் தெழுவ உதிரம் பிறவுற் றிடுதீ யுறவால் எதிர்வந் தவைதன் னிடனுய்ப் பதுபோல்.	kadhirum kanalveng kanisaa radharme pudhaigin druzisem punalvan dhezuva vudhiram piravur triduthee yuravaal edhirvan dhavaithan nidanuip padhupol.
விடமெய்க் கணைமா ரிகள்தம் மிசையே படவெய்த் தனர்சிந் தைபதைத் திடுவார் கடவுட் கதிரைக் கனலும் கொடியோற் குடைவுற் றனரால் உறுபூ தரெலாம்.	vidameik kanaimaa rigaltham misaiye padaveith thanarsin dhaipadhaith thiduvaar kadavut kadhiraik kanalum kodiyaor kudaivur tranaraal vurupoo dharelaam.
வேறு	veru
நிலைய ழிந்து நெடுங்கடல் பாரிடம் தொலைய முன்னம் தொலைந்திடு தானவர் வலிதெ ரிந்து வயம்புனை தானவர் தலைவன் முன்வந்து சார்ந்தனர் என்பவே. 70	nilaiya zindhu nedunkadal paaridam tholaiya munnam tholaindhidu thaanavar valithe rindhu vayambunai dhaanavar thalaivan munvandhu saarnthanar enbave. 70
ஆய காலை அழிந்துவெம் பூதர்கள் போய வாறும் புரையறு சூர்தரு சேய வந்திறல் செய்கையும் நோக்கினான் காயும் வெவ்வெரி கான்றிடு கண்ணினான்.	aaya kaalai azindhuvem boodhargal poya vaarum puraiyaru soortharu seya vanthiral seigaiyum nokkinaan kaayum vevveri kaandridu kanninaan.
மலைக்கு லக்கொடி வாமத்தன் மைந்தராம் இலக்க வீரருள் ஏனைய மைந்தருள் தலைக்கண் நின்ற சயங்கெழு மொய்ம்பினான் விலக்கில் தேரொடும் வெய்தென ஏகினான்.	malaiku lakkodi vaamaththan maindharaam ilakka veerarul yenaiya maindharul thalaikkan nindra sayangezu moimbinaan vilakkil therodum veidhena yeginaan.
ஆதி தந்த அறுமுகத் தெம்பிரான் பாத முன்னிப் பரவிக் கடிதுபோய் மேத குங்கதிர் வெம்பகை தானையாம் ஓத முட்கக் குனித்தனன் ஓர்சிலை.	aadhi thandha arumugath thembiraan paadha munnip paravik kadidhupoi medha kungadhir vempagai thaanaiaam odha mutkak kuniththan an orsilai.

<p>காமர் மொய்ம்பினன் கைத்தனுக் கோட்டலும் தாமு னிந்து தகுவர்தந் தானைகள் தோம ரங்கதை சூலம்வை வாளிவேல் நேமி யாதி நெருக்குற வீசினார்.</p>	<p>kaamar moimbinan kaiththanuk kottalum thaamu nindhu thaguvarthan dhaanaigal thoma rangadhai soolamvai vaalivel nemi yaadhi nerukkura veesinaar.</p>
<p>வீசு கின்ற வியன்படை மாய்ந்துகத் தேசு லாவு திறலுடை மொய்ம்பினான் ஓசை கொண்டதன் சாபம் உமிழ்ந்தென ஆசு கங்கள் அளப்பில தூண்டினான்.</p>	<p>veesu gindra viyanpadai maaindhukath thesu laavu thiraludai moimbinaan osai kondadhan saabam vumizndhena aasu gangal alappila thoondinaan.</p>
<p>தூண்டும் வாளி துணிபடச் செய்தலும் மாண்டு போயின மற்றவர் வெம்படை ஈண்டு தானவர் யாரும் மறைந்திட மீண்டும் வார்களை வீசினன் வீரனே.</p>	<p>thoodum vaali thunipadach seidhalum maandu poyina matravar vempadai eendu dhaanavar yaarm maraindhida meendum vaarkanai veesinaan veerane.</p>
<p>கற்றை வாரசடைக் கண்ணுத லோன்சுதன் கொற்ற வில்லுமிழ் கூர்ங்களை விட்டன பற்ற லார்மெய் படுதலும் அன்னவர்க் கிற்ற தாள்முடி தோள்புயம் யாவுமே.</p>	<p>katrai vaarsadaik kannudha lonsudhan kotra villumiz koornganai vittna patra laarme padudhalum annavark kitra thaalmudi tholpuyam yaavume.</p>
<p>ஆர ழிந்தன ஆழி அழிந்தன தேர ழிந்தன தின்பரி கைமுகக் கார ழிந்த கடுந்தொழில் தானவர் போர ழிந்த புகுந்த சோரியே.</p>	<p>aara zindhana aazi azindhana thera zindhana thinpari kaimugak kaara zindha kadunthozil thaanavar pora zindha pugundha soriye.</p>
<p>மற்ற வெல்லை வலியநந் தானைகள் இற்ற வேகொல் இவன்சிலை யாலெனாச் செற்ற நீரொடு செங்கதிர் மாற்றலன் ஒற்று தேர்வல வற்கிவை ஒதுவான்.</p>	<p>matra vellai valiyanan dhaanaigal itra vekol ivansilai yaalenaach setra neerodu sengadhir maatralan otru thervalva varkivai odhuvaan.</p>
<p>அடுத்து நம்படை அட்டவன் முன்னுற விடுத்தி தேரை வலவனை வெய்தென வடித்த விஞ்சையன் வன்மையின் அன்னதேர் நடத்தி யார்த்தனன் நாகர் நடுங்கவே. 80</p>	<p>aduththu nampadai attavan munnura viduththi therai valavanai veidhena vadiththa vinjaiyan vanmaiyan annather nadaththi yaarththanana naagar nadungave. 80</p>
<p>மாண்ட கொள்கை அவுணன் வலவன்முன் தூண்டு தேர்மிசைத் துண்ணென நண்ணியே பூண்ட தன்சிலை கோட்டிப் பொருளுசினம் மூண்டு மேலவன் முன்னிது கூறுவான்.</p>	<p>maanda kolgai avunan valavamun thoondu thermisaith thunnena nanniye poonda thansilai kottip porunjinam moondu melavan munnidhu kooruvaan.</p>

<p>எஞ்ச லின்றிய என்பெருந் தானைகள் துஞ்சும் வண்ணந் தொலைத்தனை நீயினி உஞ்ச போகரி துன்றனை அட்டிட வஞ்சி னங்கொடு வந்தனன் யானென்றான்.</p>	<p>enja lindriya enperun dhaanaigal thunjum vannanj tholaitthanai neeyini vunju pogari thundranai attida vanji nangodu vandhanan yaanendraan.</p>
<p>என்ற லோடும் இருந்திறன் மொய்ப்பினான் பொன்று வோரையும் போர்த்தொழில் செய்துபின் வென்று லோரையும் விண்ணவர் காண்குவர் நின்று தாழ்க்கலை நேருதி போர்க்கென்றான்.</p>	<p>endra lodum irundhiran moimbinaan pondru voraiyum porththozil seiudhupin vendru loraiyum vinnavar kaanguvar nindru thaazkkalai nerudhi porkkendraan.</p>
<p>விளைத்த சீற்றத்து வெந்திறற் சூர்மகன் வளைத்த வில்லிடை வார்களை ஆயிரந் தளைத்த பூந்தொடை வாகையன் தன்னுரந் துளைத்தி டும்படி பூட்டுபு தூண்டினான்.</p>	<p>vilaittha seetraththu vendhirar soomagan valaittha villidai vaarkanai aayiran thalaittha poondhodai vaagaiyan thannurndh thulaitthi dumpadi poottubu thoondinaan.</p>
<p>ஆக மூழ்கி அடற்களை போழ்ந்துபின் ஏக வென்றும் இளையவன் பின்னவன் சோக மோடுதன் தொல்சிலை வாங்கியே நாகர் போற்றிட நானொலிக் கொண்டனன்.</p>	<p>aaga moozgi adarkanai pozndhupin yega vendrum ilaiyan pinnavan soga moduthan tholsilai vaangiye naagar potrida naanolik kondanan.</p>
<p>நானொ லிக்கொடு நஞ்சமுல் கான்றெனத் துணி யுற்ற சுடுசரம் ஆயிரம் வேணு யுய்த்து விரைவினில் தூண்டினான் ஏணு டைக்கொடி யோன்புயத் தெய்தவே.</p>	<p>naano likkodu nanjazal kaandrenath thooni yutra sudusaram aayiram venu yuiththu viraivinil thoondinaan yenu daikkodi yonbuyath dheidhave.</p>
<p>ஆயி ரங்களை அம்புயம் மூழ்கலும் நோயு முந்துள நொந்து நொடிப்பினில் தீய வன்மகன் செஞ்சரம் நூற்றினால் தூய வன்வில் துணிபடுத் தானரோ.</p>	<p>aayi ranganai ambuyam moozgalum noyu zandhula nondhu nodippinil theeya vanmagan senjaram nootrinal thooya vanvil thunipaduth thaanaro.</p>
<p>திண்டி றற்புயன் செஞ்சிலை இற்றிட அண்டர் அஞ்சினர் அன்னவன் ஓரயில் கொண்டு ருத்துக் கொடுந்தொழிற் சூர்மகன் முண்ட நெற்றியின் மொய்ப்புடன் வீசினான்.</p>	<p>thindi rarpuyan senjilai itrida andar anjinar annavan orayil kondu ruththuk kodunthozir soomagan munda netriyin moimbudan veesinaan.</p>
<p>வீச வெம்படை வெய்யவற் சீறிய நீசன் மாண்டகு நெற்றியுட் சேறலும் மாசில் வான்மிசை வந்தெழு செக்கர்போல் ஆசில் செம்புனல் ஆறெனச் சென்றதே.</p>	<p>veesu vempadaiveiyavar seeriya neesan maandagu netriyut seralum maasil vaanmisai vandhezu sekkarpol aasil sembunal aarenach sendradhe.</p>

சென்ற காலையில் தீயவன் ஓரிறை நின்று தேரின் நினைவில் னாகியே பின்றை முன்னுணர் வெய்தப் பெருந்தகை ஒன்றொர் வெஞ்சிலை ஒல்லையில் வாங்கினான். 90	sendra kaalaiyil theyavan orirai nindru therin ninaivila naagiye pindra mununar veidhap perundhagai ondror venjilai ollaiyil vaanginaan. 90
வாங்கி வாயுவின் மாப்படை தூண்டலும் ஆங்கவ் வெய்யனும் அப்படை யேவியே தாங்கி வன்மை தணித்தலுந் தாவிலோன் தீங்க னற்படை உய்த்தனன் சீறியே.	vaangi vaayuvin maappadai thoondalum aangav veivanum appadai yeviye thaangi vanmai thaniththalundh thaavilon theenga narpadai vuitthanan seeriye.
மாரி யன்னகை மன்னவர் கோமகன் ஆர ழற்படை அவ்வழி தூண்டலும் வீர வாகு விடுத்திடு தீப்படை போரி யற்றிப் பொருக்கென மீண்டதே.	maari yannagai mannavar komagan aara zarpadai avvazi thoondalum veera vaagu viduththidu theppadai pori yatrip porukkena meendadhe.
சுடுக னற்பஆஆ போந்திடச் சூர்மகன் கடிது பின்னுங் கதிர்ப்படை தானெடா அடுத்தி அன்னவன் ஆவியை நீயெனா விடுத லோடும் விரைந்தது சென்றதே.	suduga narpaaaaa pondhidach soomagan kadidhu pinnung kahirppadai thaanedaa adudhi annavan aaviyai neeyenaa vidudha lodum viraindhadhu sendradhe.
விரைந்து சென்றதை வீரமொய்ம் புள்ளவன் தெரிந்து சேணிடைச் செங்கதி ரோன்படை துரந்து நீக்கலுஞ் சூர்மகன் பங்கயத் திருந்த வன்படை ஏவினன் என்பவே.	virandhu sendradhai veeramaim bullavan therindhu senidaich sengadhi ronpadai thurandhu neekkalunj soomagan pangayath thirundha vanpadai yevinan enbave.
தேன்மு கத்துத் திருமல ரோன்படை வான்மு கத்து வருதலும் ஆங்கவன் ஊன்மு கப்படை ஒய்யெனத் தூண்டினான் நான்மு கத்தன் அடற்கண நாயகன்.	thenmu gaththuth thirumala ronpadai vaanmu gaththu varudhalum aangavan vunmu gappadai oiyenath thoondinaan naanmu gaththan adarkana naayagan.
தூண்டு வேதன் படைக்கலஞ் சூர்மகன் ஆண்டு தொட்ட படையை அகற்றியே மீண்டு வந்திட வெய்யவன் வீரன்மேல் நீண்ட மாயன் நெடும்படை வீசினான்.	thoondu vedhan padaikkalanj soomagan aandu thotta padaiyai agatriye meendu vandhida veiyavan veeranmel neenda maayan nedumpadai veesinaan.
வீசும் அப்படை தன்னை விலக்கினான் கேச வன்படை யால்கிளர் மொய்ப்புடை மாசில் கேள்வியன் மற்றது நோக்கியே நீசன் மாகன் உள்ளம் நினைகுவான்.	veesum appadai thannai vilakkinaan kesa vanpadai yaalkilar moimbudai maasil kelviyan matradhu nokkiye neesan maagan vullam ninaiguvaan.

தொட்ட தொட்ட படைகள் தொலைவுற விட்ட னன்படை மேலினி யாவையும் அட்டு நல்கும் அரன்படை தூண்டுதறின் ஒட்ட லன்கரத் துண்டது கண்டதே.	thotta thotta padaigal tholaivura vitta nanpadai melini yaavaiyum attu nalgum aranpadai thoondudharin otta lankarath thundadhu kandadhe.
ஆத லாரியான் அப்படை தூண்டிடல் ஊதி யத்தை யுடைத்தன்று மாயையால் ஏதி லானை இனியடல் செய்வதே நீதி யென்று நினைந்தனன் நேரலன்.	aadha laariyaan appadai thoondidal vudhi yaththai yudaiythandru maayaiyaal yedhi laanai iniyandal seivadhe needhi yendru ninaindhanan neralan.
விஞ்சை மமய வியன்முது மந்திரம் நெஞ்ச மீது நெறிப்பட எண்ணியே செஞ்சு டர்க்கதி ரைச்சிறை செய்திடு வஞ்ச மைந்தன் மறைந்தனன் தேரோடும். 100	vinjai mamaya viyanmudhu mandhiram nenja meedhu nerippada enniye senju darkkadhi raichchirai seidhidu vanja maindhan maraindhanan therodum. 100
பாங்கு முன்னரும் பின்னரும் பாய்கதிர் தூங்கு தேரோடு துன்னலன் ஏகுறா வீங்கும் ஆற்றல் விறலுஆ மொய்ப்பன்மேல் வாங்கு விற்கணை மாரி வழங்கினான்.	paangu munnarum pinnarum paikadhir thoongu therodu thunnalana yeguraa veengum aatral viraluaa moimbanmel vaangu virkanai maari vazanginaan.
சூறை யென்னத் திரிபவன் தூண்டிய மாறில் வாளிப டப்பட வள்ளல்மெய் ஊற தாகி உலப்பறு செம்புனல் ஆற தென்ன வழிக்கொண்ட தாலரோ.	soorai yennath thiribavan thoondiya maaril vaalipa dappada vallalmei vura dhaagi vulapparu sembunal aara dhenna vazikkonda dhaalaro.
அண்டர் நோக்கி அழிந்தனர் பாரிடாடி தண்ட மோடு தளர்ந்தனர் சார்பினோர் விண்டு விண்டு வெருவினர் அச்செயல் கண்டு வீரன் கனலெனச் சீறினான்.	andar nokki azindhanar paaridaa thanda medu thalarndhanar saarbinor vindu vindu veruvinar achcheyal kandu veeran kanalenach seerinaan.
வேறு	veru

<p>ஒன்றொரு மாயை தன்னால் உய்ந்துமுன் வென்று போனான் இன்றும துன்னி னானோ இனியது முடிக்க அற்றோ நன்றிது நன்றி தம்மா நானிவன் தன்னை இன்னே கொன்றிடு கிறபேன் என்னாக் குறித்தனன் குமரன் பின்னோன்.</p>	<p>ondroru maayai thannaal vuindhumun vendru ponaan indruma dhunni naano iniyadhu mudikka artro nandridhu nandri dhammaa naanivan thannai inne kondridu kirapen ennaak kuriththanan kumaran pinnon.</p>
<p>ஈதுதன் புந்தி தேற்றி ஈங்கிவன் சூழ்ச்சி மாய்ந்து போதரு கின்ற வாறு புரிகுவன் விரைவின் என்னாச் சேதனங் கொண்ட துப்பின் தெய்வதப் படையைப் போற்றி மேதகு வழிபா டாற்றி யவுணனைக் குறித்து விட்டான்.</p>	<p>eedhuthan pundhi thetri eengivan soozchchi maaindhu podharu gindra vaaru puriguvan viraivin ennaach sedhanang konda thuppin dheivadhap padaiyaip potri medhagu vazibaa daatri yavunananik kuriththu vittaam.</p>
<p>பொருவருந் திறலோன் விட்ட போதகப் படையே பானாள் இருளினை இரியல் செய்யும் இரவிபோற் சேற லோடும் விரைவொடு விஞ்சை மாயம் விளிந்தது வேந்தன் மைந்தன் ஒருபெருந் தேருந் தானு மாகியே உம்பர் நின்றான்.</p>	<p>poruvarun dhiralon vitta podhagap padaiye paanaal irulinai iriyal seiyum iravipor sera lodum viraivodu vinjai maayam vilindhadhu vendhan maindhan oruperun therun thaanu maagiye vumbar nindraan.</p>
<p>தோன்றியே விண்ணின் நின்ற சூடீமகன் தொலைவில் ஆற்றல் சான்றதன் மாயம் போன தன்மையுந் தடந்தோள் வீரன் ஆன்றநல் வலியும் நோக்கி அயர்ந்தனன் அயர்ந்து முன்னம் மான்றிடும் அமரர் யாரும் மனமகிழ் சிறந்து நின்றார்.</p>	<p>thondriye vinnin nindra soomagan tholaivil aatral saandradhan maayam pona thanmaiyn thadandhol veeran aandranal valiyum nokki ayarndhanan ayarndhu munnam maandridum amarar yaarum manamagiz sirandhu nindraar.</p>

<p>அவ்வழி வீர மொய்ப்பன் அந்தர வழிக்கண் நின்ற மைவழி சிந்தை மைந்தன் மாண்பினை நோக்கி வஞ்ச வெவ்வழி இனிநீ போதி யானிவண் அடுவன் என்னாக் கைவழி வரிவில் வாங்கித் தேரொடுங் ககனஞ் சென்றான்.</p>	<p>avvazi veera moimban andhara vazikkan nindra maivazi sindhai maindhan maanbinai nokki vanja vevvazi ininee podhi yaanivan aduvan ennaak kaivazi varivil vaangith therodung gagananj sendraan.</p>
<p>விண்ணிடைப் புகுந்த வீரன் வெலற்கருஞ் சூரன் மைந்தன் கண்ணுற முன்பு நேர்ந்து கணைபல கோடி தூர்த்தான் நண்ணலன் அவனுஞ் சீறி நவின்றதோர் சாபம் வாங்கித் துண்ணென விசிக மாஈடி சொரிந்தனன் சுரர்கள் அஞ்ச.</p>	<p>vinnidaip pugundha veeran velarkarunj sooran maindhan kannura munbu nerndhu kanaipala kodi thoorthhaan nannalan avanunj seeri navindrador saabam vaangith thunnena visiga maa sorindhanan surargal anja.</p>
<p>நீரொடு கனலும் மாறாய் நெடுஞ்சினந் திருகி நின்று போரினை இழைப்ப தென்ன இருவரும் பொருது நின்றார் ஓரிரை அளவை தன்னில் ஓராயிர நூறு கோடி சாரிகை திரிந்த அம்மா அனையவர் தடம்பொற் றேர்கள். 110</p>	<p>neerodu kanalum maaraai nedunjinan dhirugi nindru porinai izaippa dhenna iruvarum porudhu nindraar orirai alavai thannil oraayira nooru kodi saarigai thirindha ammaa anaiyavar thadampor tregal. 110</p>
<p>ஏற்றிகல் புரியும் வீராடி எதிரெதிர் துரக்கும் வாளி நாற்றிசை கொண்ட அண்டப் பித்திகை காறும் நண்ணி மேற்றிகழ் பரிதிப் புத்தேள் வியன்கதிர் வரவு தன்னை மாற்றியெவ் வுலகு னோர்க்கு மலிதுயர் விளைத்த அன்றே.</p>	<p>yetrigal puriyum veeraa yedhiredhir thurakkum vaali naatrisai konda andap piththigai kaarum nanni metrigaz paridhip puththel viyankadhir varavu thannai maatriyev vulagu lorkku malithuyar vilaittha andre.</p>

<p>செற்றமொ டிவர்கள் வீசுந் திருநெடுங் கணைகள் யாண்டும் முற்றிடு கின்ற காலத் துகுவன கவன மான்தேர் அற்றன புரவி மாலை அவிந்தன களிற்றின் ஈட்டம் இற்றன அவுணர் சென்னி இறுவன பூதர் யாக்கை.</p>	<p>setramo divargal veesun thirunedung kanaigal yaandum mutridu gindra kaalath thuguvana gavana maanther atrana puravi maalai avindhana kalitrin eettam itrana avunar senni iruvana boodhar yaakkai.</p>
<p>கிட்டுவ சேணிற் செல்வ கிளருவ கிடைத்துப் பின்னும் முட்டுவ ஒன்றை யொன்றை இடம்வலம் முறையிற் சூழ்ந்து வட்டணை புரிவ வானோர் மதிக்கவும் அரிய வல்லே எட்டுள திசையும் விண்ணுந் திரிவன இருவர் தேரும்.</p>	<p>kittuva senir selva kilaruva kidaitthup pinnum muttuva ondrai yondrai idamvalam muraiyir soozndhu vattanai puriva vaanor madhikkavum ariya valle ettula dhisaiyum vinnun thirivana iruvar therum.</p>
<p>இகழுவர் முனிவர் வெஞ்சூள் இயம்புவர் வன்மை நோக்கிப் புகழுவர் உரப்பி வீரம் புகன்றெடுத்த தழைப்பர் பூசல் மகிழுவர் நகைப்பர் வெற்றி வால்வளை முழக்கஞ் செய்து திகழுவர் கணையின் மாரி சிந்துவர் தெழித்துச் செல்வர்.</p>	<p>igazuvar munivar venjool iyambuvar vanmai nokkip pugazuvar vurappi veeram pugandreduth thazaippar poosal magizuvar nagaippar vetri vaalvalai muzakkanj seidhu thigazuvar kanaiyin maari sindhuvar theziththuch selvar.</p>
<p>புரந்தனை அட்ட செல்வன் புதல்வனும் அவுணன் சேயும் விரைந்தெதிர் மலைந்த முறைமுறை வெகுண்டு விட்ட வரந்தெறு பகழி மாரி அகிலமும் விரவிச் செல்லக் கரந்தனன் இரவி திங்கள் கலைகளுங் குறைந்த தன்றே.</p>	<p>purandhanai atta selvan pudhalvanum avunan seyum viraindhedhir malaindha muraimurai vegundu vittapagazi maari agilamum viravich sellak karandhanan iravi thingal kalaigalung kuraindha dhandre.</p>
<p>வேறு</p>	<p>veru</p>

<p>காலொப்பன கூற்றொப்பன கனலொப்பன கடுவின் பாலொப்பன உருமொப்பன பணியார்புரம் பொடித்த கோலொப்பன கதிரொப்பன குன்றந்தனைக் கொன்ற வேலொப்பன இருவீரரும் விடலுற்றிடு விசிகம்.</p>	<p>kaaloppana kootroppana kanaloppana kaduvin paaloppana vurunoppana paniyaarpuram podiththa koloppana kadhiroppana kundrandhanaik kondra veloppana iruveerarum vidalutridu visigam.</p>
<p>வரைபுக்கக புயல்புக்கன வான்புக்கன மறிதெண் டிரைபுக்கன கடல்புக்கன திசைபுக்கன திசைசூழ் தரைபுக்கன அண்டத்துழை தனிற்புக்கன பிலத்தின் நிரைபுக்கன இளையோனுடன் அவுணன்விடு நெடுங்கோல்.</p>	<p>varaipukkaga puyalpukkana vaanpukkana maridhen diraipukkana kadalpakkana dhisaipukkana dhisaiooz tharaipukkana andaththuzai thanirpukkana pilaththin niraipukkana ilaoyonudan avunanvidu nedungol.</p>
<p>திரிகின்றன இருவோர்விடு தீவானியும் அவைபட் டெரிகின்றன புயலின்குலம் இருநாற்றிசைக் கரியுங் கரிகின்றன புவிவிண்டன கடல்வற்றிறின உடுமீன் பொரிகின்றன உலகெங்கணும் புகைவிம்மிய தன்றே.</p>	<p>thirigindrana iruvorvidu theevaaliyum avaiapat terigindrana puyalinkulam irunaatrisaik kariyung karigindrana puvivindana kadalvartririna vudumeen porigindrana vulagenganum pugaivimmiya dhandre.</p>
<p>பொடியோங்கியே திறன்மொயம்புடைப் புலவன்விடு சரத்தை வடியோங்கிய கணைமாரியின் அருக்கன்பகை மாற்றம் கொடியோன்மகன் விடுவாளியைக் குதைவெங்கணை மழையால் நெடியோன்தனித் துணையானவன் அறுத்தேயுடன் நீக்கும்.</p>	<p>podiyongiye thiranmoimbudaip pulavanvidu saraththai vadiyongiya kanaimaariyin arukkanpagai maatram kodiyonmagan viduvaaliyaik kudhaivenganai mazaiyaal nediyonthanith thunaiyaanavan arutheyudan neekum.</p>

<p>போரிவ்வகை இருவீரரும் பொரலுற்றிடு பொழுதில் பாரின்றலை நின்றோர்களும் இமையோர்களும் பார்த்தார் ஆரிங்குளர் இவரேயென அமர்செய்தவர் அடுபோர் வீரந்தனில் எவரேயிவர்க் கிணையென்று வியந்தார். 120</p>	<p>porivvagai iruveerarum poralutridu pozudhil paarindralai nindroagalum imaiyorgalum paarththaar aular ivareyena amarseidhavar adupor veerandhanil yevareyivark kinaiyendru viyandhaar. 120</p>
<p>அவ்வேலையின் நூறாயிரம் அடுவெங்கணை அதனால் மைவேலையில் வருபானுவைத் தளைபூட்டிய மைந்தன் செவ்வேலவன் திருத்தூதுவன் தேரைப்பொடி படுத்தி எவ்வேலையும் வெருக்கொண்டிட இடியேறென ஆர்த்தான்.</p>	<p>avvelaiyin nooraayiram aduvenganai adhanaal maivelaiyil varubaanuvaith thalaipoottiya maindhane sevvelavan thiruththoodhuvan theraiypodi paduththi evvelaiyum verukkondida idiyerena aarththaan.</p>
<p>ஆட்க்கின்றழ விறல்மொய்ப்புடை அறிவன்சினந் திருகிச் சீர்க்கின்றவின் மிசைமின்றுதன் சிலைகாலுற வாங்கிக் கூர்க்குங்கணை ஓராயிரங் கொளுவித்துரந் திட்டுக் கார்க்கின்றமெய் அவுணர்க்கிறை கடுந்தேர்துகள் கண்டான்.</p>	<p>aakkindruza viral moimbudai arivansinan dhirukich seerkkindravim misaimindruthan silaikaalura vaangik koorkkunganai oraayiran goluviththuran dhittik kaarkkindramei avunarkkirai kadundherdhugal kandaan.</p>
<p>வையந்துக ளாய்இற்றிட வானத்திடை நின்ற வெய்யன்பெருஞ் சினஞ்செய்துவில் வீரன்தன துரத்தின் ஐயஞ்சுநஞ் சயில்வாளிபுக் கழுந்தும்படி தூண்டிச சையந்தனைக் கடந்தேவளர் தடந்தோள்புடைத் தாட்கீத்தான்.</p>	<p>vaiyandhuga laaitrida vaanaththidai nindra veiyandperunj sinanjseidhuvil veeranthana dhooraththin aiyanjsunanj sayilvaalipuk kazundhumpadi thoondisa saiyandhanaik kadandhevalar thadandholpudaith thaaththaan.</p>

<p>உரத்திற்புகு நெடுவாளியின் உளநொந்திடும் உரவோன் கரத்திற்சிலை தனிலேழிரு கணைபூட்டினன் செலுத்தி வரத்திற்றனக் கிணையில்லதொர் மன்னன்மகன் தனது சிரத்திற்பொலி மகுடந்தனைச் சிந்தித்துகள் செய்தான்.</p>	<p>vuraththirpugu neduvaaliyin vulanondhidum vuravon karaththirsilai thanileziru kanaipoottinan seluththi varaththirtranak kinaiyilladhor mannanmagan thanadhu siraththirpoli magudandhanaich sindhiththugal seidhaan.</p>
<p>மாண்கொண்டிடு முடிசிந்திட வறியானெனத் திகழும் ஏண்கொண்டிடு சூரன்மகன் ஏழேழ்கணை தூண்டித் தூண்கொண்டிடு திறல்மொய்ப்புடைத தொல்லோன்உரம் பிணித்த நாண்கொண்டிடு கவசந்தனை நடுவேதுணித் திட்டான்.</p>	<p>maankonididu mudisindhida variyaanenath thigazum yenkonididu sooranmagan yezezkanai thoondith thoonkonididu thiralmoimbudaidha thollonvuram piniththa naanbkonididu kavasandhanai naduvethunith thittaaan.</p>
<p>ஆகம்படு நெடுஞ்சாலிகை அழிவெய்தலும் அழல்கால் நாகம்படு சடையோன்சுதன் நன்றீதென நகையாப் பாகம்படு பிறைபோலெழு பகுவாய்க்கணை செலுத்தி மேகம்படு மணிமேனியன் வில்லைத்துணி படுத்தான்.</p>	<p>aagampadu nedunjsaaligai aziveidhalum azalkaal naagampadu sadaiyonsudhan nandreedhena nagaiyaap paagampadu piraipolezu paguvaaiikkanai seluththi megampadu manimeniyan villaitthuni paduththaan.</p>
<p>வில்லொன்றிரு துணியாதலும் வெங்கூற்றினும் வெகுளா அல்லொன்றிய மனத்தீயவன் அயன்முன்கொடுத்த துள்ள எல்லொன்றிய தனிவேலினை எடுத்தீங்கிவன் தன்னைக் கொல்லென்றுரைத் துரவோன்மிசை குறித்துச்செல விடுத்தான்.</p>	<p>villondriru thuniyaadhalum vengootrinum vegulaa allondriya manaththeeyavan ayanmun koduth thulla ellondriya thanivelinai eduththeengivan thannaik kollendruraith thuravonmisai kuriththuchsela viduththaan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>

<p>விடுத்த காலையின் இத்திறந் தெரிந்திடும் விறலோன் அடற்பெ ருங்கணை ஆயிர கோடிகள் அதனைத் தடுத்தி டும்படி செலுத்தினன் அவையெலாந் தடிந்து வடித்த வேற்படை வான்வழிக் கொண்டுவந் ததுவே.</p>	<p>viduththa kaalaiyin iththiran dherindhidum viralon adarpe runganai aayira kodigal adhanaith thaduththi dumpadi seluththinan avaiyelaan dhadindhhu vadiththa verpadai vaanvazik konduvan dhadhuve.</p>
<p>வந்த காலையில் அதன்வலி நோக்கியே வள்ளல் இந்து சேகரன் உதவிய நாந்தகம் எடுத்துக் கந்த வேளடி வழுத்தியே கருதலன் விடுத்த குந்த வெம்படை இருதுணி பட்டிடக் குறைத்தான்.</p>	<p>vandha kaalaiyil adhanvali nokkiye vallal indhu segaran vudhaviya naandhagam eduththuk kandha veladai vaziththiye karudhalan viduththa kundha vempadai iruthuni pattidak kuraitthaan.</p>
<p>குறைத்த காலையில் அமரர்கள் ஆடினர் கொடியோன் திறத்த ராகிய அவுணர்கள் ஏங்கியே திகைத்தார் அறத்தை யாற்றிடும் இளையவன் அங்கது நோக்கி எறித்த ருஞ்சுடர் வாளினை உறையகத் திட்டான். 130</p>	<p>kuraitthha kaalaiyil amarargal aadinar kodiyan thiraththa raagiya avunargal yengiye thigaiththaar araththai yaatridum ilaiyavan angadhu nokki eriththa runjudar vaalinai vuraiyagath thittaan. 130</p>
<p>அள்ளி லைத்தனி வேற்படை இறுதலும் அதனைக் கள்ள விஞ்சைகள் பயின்னறிடு சூர்மகன் காணாத் தெளடி தம்மவோ என்படை வலியெனச் செப்பிப் பொள்ளெ னக்கர வாளமொன் றெடுத்தனன் பொருவான்.</p>	<p>alli laiththani verpadai irudhalum adhanaik kalla vinjaigal payinnaridu soomagan kaanaath thelali thammavo enpadai valiyanach seppip polle nakkara vaalamon dreduththanan poruvaan.</p>
<p>கருமு கிற்புரை மேனியன் கரத்தில்வாள் பற்றி விரவு மின்னுவின் கொடியென விதிர்த்துமுன் வீசி உருமி டிக்குலத் தாவலங் கொட்டியார்த் துருத்துச் செருமு யற்சியாற் சீரிளங் கோவின்முன் சென்றான்.</p>	<p>karumu girpurai meniyan karaththilvaal patri viravu minnuvin kodiya vidhirththumun veesi vurumi dikkulath thaavalang kottiyarth thuruththuch serumu yarchiyaar seerilang kovinmun sendraan.</p>

<p>சென்ற காலையில் இளையவன் தன்பெருஞ் சிலைகால் ஒன்ற வாங்கியே பகழிபல் லாயிரம் உய்த்து வென்றி வாட்படை யானுரங் கிழித்திட விடர்செய் குன்றில் வீழ்தரும் அருவிபோல் வீழ்ந்த குருதி.</p>	<p>sendra kaalaiyil ilaiyavan thanperunj silaikaal ondra vaangiye pagazipal laayiram vuitththu vendri vaatpadai yaanurang kiziththida vidarsei kundril veeztharum aruvipol veezdha kurudhi.</p>
<p>பரிதி மமற்றலன் மிசைவரு பகழியும் பாரான் குருதி வீழ்வதும் உரம்பகிர் வுற்றதுங் குறியான் ஒருதன் மானமுந் தானுமா யோடினன் குறுகிச் சுருதி யன்னவன் சிலையினை வாளினால் துணித்தான்.</p>	<p>paridhi mamatralan misaivaru pagaziyum paaraan kurudhi veezvadhum vurambagir vutradhung kuriyaan oruthan maanamun dhaanumaa yodinan kurugich surudhi yannavan silaiyinai vaalinal thuniththaan.</p>
<p>வில்லி றுத்திடு விறலினோன் மிசைபடக் கிளர்ந்து செல்லெ னத்தெழித் தொருதன்வாள் வீசினன் திரிய அல்ல லுற்றிடும் இமையவர் அங்கது நோக்கி இல்லை மற்றிவன் இறந்தபின் அமரென்ப தென்றார்.</p>	<p>villi ruththidu viralinon misaipadak kilarndhu selle naththezith thorudhanvaal veesinan thiriya alla lutridum imaiyavar angadhu nokki illai matrivan irandhabin amarenba dhendraar.</p>
<p>அங்க வெல்லையில் வீரவா குப்பெயர் அறிஞன் திங்கள் சூடிய உலகடுந் தாதையிற் சீறித் துங்க மிக்கதன் வாளுரீஇக் கறங்கெனச் சுற்றி எங்கண் ஏகுதி என்றுபோய் அவுணனை எதிர்த்தான்.</p>	<p>anga vellaiyil veeravaa guppeyar arignan thingal soodiya vulagadun thaadhayir seerith thunga mikkadhan vaalureeik karangenach sutri engan yegudhi endrupoi avunanai yedhirththaan.</p>
<p>ஏற்றெ திர்ந்திடும் எல்லையின் இரவியம் பகைஞன் காற்றெ னச்சென்று நேர்ந்தனன் இருவருங் கலந்து சீற்ற நீர்மையால் வாளமர் உழந்தனர் செங்கட் கூற்றும் அங்கியுஞ் சமர்புரி கின்றகோட் பென்ன.</p>	<p>yetre dhirththidum ellaiyin iraviyam pagaigan kaatre nachsendru nerndhanan iruvarung kalandhu seetra neermaiyaal vaalamar vuzandhanar sengat kootrum angiyunj samarpuri gindrakot penna.</p>

<p>மாறு மாறுசென் றடிமுதல் உறுப்பினை வாளால் வேறு செய்திட எறிகுவர் அன்னது விலக்கி ஊறு செய்திற நாடுவர் இடைதெரிந் துறாமல் சூறை யாமெனச் சுற்றுவர் வட்டனை சூழ்வார்.</p>	<p>maaru maarusen dradimudhal vuruppinai vaalaal veru seidhida yeriguvar annadhu vilakki vuru seidhira naaduvar idaiterin dhuraamal soorai yaamenach sutruvar vattanai soozvaar.</p>
<p>இன்ன தன்மையில் இருவரும் வாளமர் இயற்றி மன்னு காலையில் சூர்மகன் விஞ்சையின் வலியால் தன்னை நேரிலா இளையவன் தடக்கைவாள் அகற்றி அன்ன வந்திருத் தோள்மிசை எறிந்தனன் அன்றே.</p>	<p>inna thanmaiyila iruvarum vaalamar iyatri mannu kaalaiyil soomagan vinjaiyin valiyaal thannai nerilaa ilaiyavan thadakkaivaal agatri anna vanthiruth tholmisai yerindhanaan andre.</p>
<p>மாற்ற லன்கர வாளினால் எறிதலும் வள்ளல் ஆற்றல் மொய்ப்பிடைக் குருதியா நிழிதர அதுகண் டேற்றம் எய்தினன் சூர்மகன் இவன்றனக் கிளையோன் தோற்றி டுங்கொலென் றிரங்கினர் வானவர் துளங்கி. 140</p>	<p>maatra lankara vaalinaal yeridhalum vallal aatral moimbidaik kurudhiyaa rizidhara adhukan detram eidhinan soomagan ivandranak kilaiyon thotri dunkolen driranginar vaanavar thulangi. 140</p>
<p>அன்ன காலையில் இளையவன் அறுமுகத் தமலன் பொன்னின் சேவடி புந்தியில் உன்னியே புகழ்ந்து மின்னு வானதன் வாட்படை வீசியே விரைந்து துன்ன லன்வலத் தோளினை வலியொடு துணித்தான்.</p>	<p>anna kaalaiyil ilaiyavan arumugath thamalan ponnin sevadi pundhiyil vunniye pugazndhu minnu vaanadhan vaatpadai veesiye viraindhu thunna lanvalath tholinai valiyodu thuniththaan.</p>
<p>துணித்த காலையில் வலதுகை தன்னொடு தொடர்ந்த பணித்த னிச்சுடர் வாளினை இடக்கையால் பறித்து மணித்த சும்புகொள் மொய்ப்புடை அவுணர்கோன் மற்றும் தணிப்ப ருஞ்சினந் தன்னொடு முயன்றனன் சமரே.</p>	<p>thuniththa kaalaiyil valadhukai thannodu thodarndha paniththa nichchudar vaalinai idakkaiyaal pariththu maniththa sumbukol moimbudai avunarkon matrum thanippa runjinan thannodu muyandranan samare.</p>

<p>தீய வன்றனி முயற்சியை நோக்கியே திறலோன் தூய வள்கொடே அன்னவன் இடக்கையைத் துணிப்ப மாயை தொல்படை விடுத்தி வேனென மதித்தான் ஆய காலையில் அறிஞனும் அவன்தலை அறுத்தான்.</p>	<p>theeya vandrani muyarchiyai nokkiye thiralon thooya valkode annavan idakkaiyaith thunippa maayai tholpadai viduththi venena madhithhaan aaya kaalaiyil arignanum avanthalai aruththaan.</p>
<p>வாளில் அங்கவன் அடுதலுஞ் சென்னியும் வரைநேர் தோளும் யாக்கையும் வீழ்ந்தன சூரியன் பகைஞன் நாளு லந்தனன் அவனுயிர் வெளவியே நடுவன் ஆளி மொய்ம்பனை வழுத்தியே தென்புலத் தடைந்தான்.</p>	<p>vaalil angavan adudhalunj senniyum varainer tholum yaakkaiyum veezndhana sooriyan pagaignan naalu landhanan avanuyir velaviye naduvan aali moimbanai vazuththiye thenpulath thadaindhaan.</p>
<p>சூரன் மாமகன் முடிந்தது முனிவருளு சுரரும் ஆரும் நோக்கியே ஆடினாடி பாடினர் ஆர்த்தார் வீர வீரன்நீ யாமென இளவலை வியந்து மாரி யாமென அவன்மிசை பொழிந்தனர் மலர்கள்.</p>	<p>sooran maamagan mudindhadhu munivarunj surarum aarum nokkiye aadinaa paadinar aarththaar veera veerannee yaamena ilavalai viyandhu maari yaamena avanmisai pozindhanar malargal.</p>
<p>நுவல ருந்திறல் சூர்மகன் பட்டது நோக்கி அவலம் எய்தியே அழிந்திடு பூதர்கள் ஆத்துத் தவல ருந்திறல் வீரனை வழுத்தினர் தனது கவலை நீங்கியே களித்தனன் செங்கதிர்க் கடவுள்.</p>	<p>nuvala rundhiral soormagan pattadhu nokki avalam eidhiye azindhidu boodhargal aaththuth thavala rundhiral veeranai vazundhinar thanadhu kavalai neengiye kaliththanan sengadhirik kadavul.</p>
<p>அன்ன காலையில் வீரவா குப்பெயாடி அறிஞன் தன்னு ளஞ்சிறந் தகலிரு விசும்பினைத் தணவா இந்நி லத்திடை வந்துதன் துணைவர்தம் மினத்தைத் துன்னி யாங்கவர் புகழ்ந்திட இனையன சொல்வான்.</p>	<p>anna kaalaiyil veeravaa guppeyaa arignan thannu lanjisiran thagaliru visumbinaith thanavaa inni laththidai vandhuthan thunaivartham minaththaith thunni yaangavar pugazndhida inaiyana solvaan.</p>

<p>ஆன தொல்பெரு மாயையால் நம்மைமுன் அலைத்த பானு கோபனை அட்டனம் பகர்ந்தகு ஞறவு தானு முற்றிய தால்இனி எம்பிரான் தன்முன் சேனை தன்னொடு மேவுதுஞ் செல்லுதி ரென்றான்.</p>	<p>aana tholperu maayaiyaal nammaimun alraiththa baanu gobanai attanam pagarndhasoo luravu thaanu mutriya dhaalini ambiraan thanmun senai thannodu mevudhunj selludhi rendraan.</p>
<p>மிக்க வீரனித் தன்மையை உரைத்தலும் வினவி முக்கண் நாயகன் குமரவேள் இணையடி முன்னம் புக்கு நென்னலுந் தொழுதில நன்றுநீ புகன்றாய் தக்க தேயிது என்றனர் துணைவராந் தலைவர்.</p>	<p>mikka veeranith thanmaiyai vuraithtalum vinavi mukkan naayagan kumaravel inaiyadi munnam pukku nennalun thozudhila nandrune pugandraai thakka theyidhu endranar thunaivaraan thalaivar.</p>
<p>ஆங்கவ் வெல்லையின் நம்பிதன் இளைஞரும் அடுபோர் தாங்கு பூதருந் தானையந் தலைவரும் தழுவிப் பாங்கர் வந்திடப் பொருகளம் ஒருவியே படாந்து பூங்கி டங்குசூழ் பாசறை இருக்கையுட் புகுந்தான். 150</p>	<p>aangav vellaiyin nambidhan ilaignarum adupor thaangu boodharun thaanaayan thalaivarum thazuvip paangar vandhidap porukalam oruviye padaandhu poongi dangusooz paasarai irukkaiyut pugundhaan. 150</p>
<p>சோதி நீடிய பாசறை புகுந்திடு தாயோன் பூதர் தம்மொடுந் துணைவர்கள் தம்மொடும் போந்து காத லாகியே அறுமுகத் தையனைக் கண்டு பாத பங்கயந் தன்னிடைப் பனமுறை பணிந்தான்.</p>	<p>sodhi neediya paasarai pugundhidu thooyon boodhar thammodun thunaivargal thammodum pondhu kaadha laagiye arumugath thaiyanaik kandu paadha pangayan thannidaip panamurai panindhaan.</p>
<p>பரிந்து பன்முறை வணங்கியே எழுதலும் பகவன் தெரிந்து நோக்கிநீ சூர்மக னோடுபோர் செய்து வருந்தி ஆங்கவற் செற்றனை ஆதலின் மகிழ்ந்தாம் விரைந்து கேண்மதி நல்குதும் வேண்டுவ தென்றான்.</p>	<p>parindhu panmurai vanangiye yezudhalum bagavan therindhu nokkinee soormaga nodupor seidhu varundhi aangavar setranai aadhalin magizndhaam viraindhu kenmadhi nalgudhum venduva dhendraan.</p>

<p>என்று மூவிரு முகமுடைப் பண்ணவன் இயம்ப நின்று போற்றிடும் இளையவன் எம்பிரான் நின்னை அன்றி யான்செய்த செயலிலை ஆயினும் அடியேற் கொன்று மற்றிவண் அருளிய வேண்டுமென் றுரைப்பான்.</p>	<p>endru mooviru mugamudaip pannavanb iyamba nindru potridum ilaiavan embiraan ninnai andri yaanseidha seyallai aayinum adiyer kondru matrivan aruliya vendumen druraipaan.</p>
<p>கோல நீடிய நிதிபதி வாழ்க்கையுங் குறியேன் மேலை இந்திரன் அரசினைக் கனவினும் வெ• கேன் மால யன்பெறு பதத்தையும் பொருளென மதியேன் சால நிற்பதத் தன்பையே வேண்டுவன் தமியேன்.</p>	<p>kola neediya nidhibadhi vaazkkaiyung kuriyen melai indhiran arasinaik kanavinum vegen maala yanperu padhaththaiyum porulena madhiyen saala ninpadhath thanbaiye venduvan thamiyen.</p>
<p>அந்த நல்வரம் முத்தியின் அரியதொன் றதனைச் சிந்தை செய்திடு தவத்தரும் பெறுகிலர் சிறியேன் உய்ந்தி டும்வகை அருள்செய வேண்டுமென் றுரைப்ப எந்தை கந்தவேள் உனக்கது புரிந்தனம் என்றான்.</p>	<p>andha nalvaram muththiyin ariyathon dradhanaich sindhai seidhidu thavaththarum perugilar siriye vuindhi dumvagai arulseye vendumen druraippa endhai kandhavel vunakkadhu purindhanam endraan.</p>
<p>உடைய தொல்விறல் வாகுவுக் கிவ்வரம் உதவிப் புடையி னில்தொழு துணைவர்க்கு நல்லருள் புரியா அடைய மற்றவர் இருக்கைகள் வைகுவான் அருளி விடைபு ரிந்தனன் யாவர்க்கு மேலதாம் விமலன்.</p>	<p>vudaiya tholviral vaaguvuk kivvaram vudhavip pudaiyi nilthozu thunaivarkku nallarul puriyaa adaiya matravar irukkaigal vaiguvaan aruli vidaipu rindhanan yaavarkku meladhaam vimalan.</p>
<p>செங்க திர்ப்பகை அட்டவன் முதலிய திறலோர் புங்க வன்றனைத் தொழுதுதம் இருக்கையிற் போனார் இங்கு மற்றிது நின்றிட அவுணர்தம் இறைவற் கங்கண் உற்றிடு செய்கையை மேலினி அறைவாம்.</p>	<p>senga thirppagai attavan mudhaliya thiralor punga vandranaith thozudham irukkaiyir ponaar ingu matridhu nindrida avunartham iravar kangan vutridu seigaiyai melini araivaam.</p>

வேறு	veru
ஈதிவர் புரிந்ததேல் இறைவன் தன்னையுங் காதுவர் என்பது கருத்துட் கொண்டெழா வாதுவர் கவனமா வழிக்கொண் டாலெனத் தூதுவர் ஓடினர் துளங்கு நெஞ்சினார்.	eedhivar purindhadhel iraivan thannaiyung kadhuvar enbadhu karuththut kondezaa vaadhuvar gavanamaa vazikkon daalenath thoodhuvar odinar thulangu nenjinaar.
மதிதொடு கடிமதில் மகேந்தி ரப்புரத் ததிர்தரு முரசொலி யவிந்து துன்பினான் முதிர்வுறும் அழகுரல் முழங்கும் வீதிபோய்க் கதுமென அரசவைக் களத்துள் ஏகினார்.	madhithodu kadimadhil magendhi rappurath thadhirtharu murasoli yavindhu thunbinaan mudhivurum azukural muzangum veedhipoik kadhumena arasavaik kalaththul yeginaar.
துன்னிய பெரும்புனல் தூண்டு கண்ணினர் உன்னருந் துயரினர் உயிர்க்கு நாசியர் மன்னவன் இணையடி வணங்கி உன்மகன் முன்னுறு தூதனால் முடிவுற் றானென்றார். 160	thunniya perumpunal thoondu kanninar vunnarun thuyarinar vuyirkku naasiyar mannavan inaiyadi vanangi vunmagan munnuru thoodhanaal mudivur traanendraar. 160
தாழ்ந்தவர் மொழிந்திடு தன்மை கேட்டலுஞ் சூழ்ந்திடு திருவுடைச் சூரன் என்பவன் ஆழ்ந்திடு துயர்க்கடல் அழுந்தி ஓவெனா வீழ்ந்தனன் புரண்டனன் உயிர்ப்பு வீங்கினான்.	thaazndhavar mozindhidu thanmai kettalunj soozndhidu thiruvudaich sooran enbavan aazndhidu thuyarkkadal azundhi ovenaa veezndhanan purandanan vuyirppu veenginaan.
நக்குறு சுடரென நடுக்கம் உள்ளுற மிக்கெழு குருதிநீர் விழிகள் கான்றிடத் தொக்குடல் வியர்ப்பொடு துளக்கங் கொண்டிட அக்கணம் மயங்கினன் அறிவு சோர்ந்துளான்.	nakkuru sudarena nadukkam vullura mikkezu kurudhineer vizigal kaandridath thokkudal viyarppodu thulakkang kondida akkanam mayanginan arivu sorndhulaan.
தளர்ந்துடல் வெதும்புறத் தன்கண் சோர்வுற உளந்திரி வுறஉயிர் ஊசல் ஆடிட விளிந்தவ ராமென வீழ்ந்து மான்றவன் தெளந்தனன் இரங்கினன் இணைய செப்பினான்.	thalarndhudal vedhumburath thankan sorvura vulandhiri vuravuyir vusal aadida vilindhava raamena veezndhu maandravan thelandhanan iranginan inaiya seppinaan.
வேறு	veru

<p>மைந்தவோ என்றன் மதகளிற்றோ வல்வினையேன் சிந்தையோ சிந்தை தெவிட்டாத தெளடிமுதோ தந்தையோ தந்தைக்குத் தந்தையிலான் கொன்றனனோ எந்தையோ சின்னை இதற்கோ வளர்த்தனனே.</p>	<p>maindhavo endran madhakaliro valvinaiyen sindhaiyo sindhai thevittaadha thelalamudho thandhaiyo thandhaikkuth thandhaiyilaan kondranano endhaiyo sinnai idharko valarththanane.</p>
<p>வன்னச் சிறுவர்பலர் மாய்ந்தார் அவர்மாய்ந்து முன்னைத் துணையென் றுளங்கொண் டிருந்தனனால் என்னைத் தனியேவைத் தெந்தையுமே குற்றனையேல் பின்னைத் தமிழேன் பிழைக்கும் படி உண்டோ.</p>	<p>vannach siruvarpalar maaindhaar avarmaaindhu munnaith thunaiyen drulangon dirundhananaal ennaith thaniyevaith thendhaiyume kutranaiyel pinnaith thamiyen pizaikkum padivundo.</p>
<p>ஒன்னார் சிறையைவிடின் உய்வுண்டாம் என்றுமுனஞ் சொன்னாய் அதுவும் இகழந் துன்னைத் தோற்றனனால் என்னாம் இனியதனை எண்ணுவதி யாவருக்குந் தன்னால் வராத வினையுளதோ தக்கோனே.</p>	<p>onnaar siraiyaividin vuivundaam endrumunanj sonnaai adhuvum igazan dhunnaith thortrananaal ennaam iniyadhanai ennuvathi yaavarukkun thannaal varaadha vinaiyuladho thakkone.</p>
<p>நன்றீ தலசமர்க்கு நண்ணுவது நண்ணலர்மேல் என்றீர மாகஇசைத் தாயான் ஏகாமல் சென்றீ எனவே செலுத்தியுனைப் போக்கினனால் ஒன்றிங் குளதோ பிழையுன் மிசைஐயா.</p>	<p>nandree thalasamarkku nannuvadhu nannalarmel endreera maagaisaith thaayaan yegaamal sendree enave seluththiyunaip pokkinanaal ondreen guladho pizaiyun misaiyaiyaa.</p>
<p>கைப்பேபப கொண்டு கடவுளர்க ளெல்லோரும் முப்போதும் வந்து முறையால் வழிபடுவார் ஒப்போதல் இல்லா உனதுமே லுள்ளபகை இப்போ துடன்நீங்கி யேமுற் றிருந்தாரோ.</p>	<p>kaippepapa kondu kadavulark lellorum muppodhum vandhu muraiyaal vazipaduvaar oppodhal illaa vunadhume lullapagai ippo dhudanneengi yemur trirundhaaro.</p>
<p>உன்னா ணைக்கஞ்சி உறங்கா துழன்றிடுமால் இந்நாள் தனிலநீ இறந்தா யெனமகிழ்ந்து பன்னாகப் பாயல் படுத்திருவர் கால்வருடத் தொன்னாள் எனவே கவலையின்றித் துஞ்சானோ.</p>	<p>vunnaa naikkanji vurangaa dhuzandridumaal innaal thanilanee irandhaa yenamagizndhu pannaagap paayal paduththiruvar kaalvarudath thonnaal enave kavalaiyindrith thunjaano.</p>

<p>நந்தா னவர்குலத்து நாயகமே நண்ணினர்க்கோர் சிந்தா மணியே திருவேயென் தெளடிமுதே எந்தாய் தனியேபோய் எங்கிருந்தாய் அங்கேயான் வந்தாலும் உன்றன் மதுரமொழி கேட்பேனோ. 170</p>	<p>nandhaa navarkulaththu naayagame nanninarkkor sindhaa maniye thiruveyen thalalamudhe endhaai thaniyepoi engirundhaai angeyaan vandhaalum vundran madhuramoza ketpeno. 170</p>
<p>சோராத சூழ்ச்சித் துணைவர்சிறார் எல்லாருஞ் சேரார் பொருதலைப்பச் சென்றொழிந்து போயினரால் ஆராய்ந் தெனதுதுயர் ஆற்றுவதற் காருமிலை வாராய் புதல்வா கடிதோடி வாராயே.</p>	<p>soraadha soozchchith thunaivarsiraar ellaarunj seraar porudhalaippach sendrozindhu poyinaraal aaraain dhenadhuthuyar aatruvadhar kaarumilai vaaraai pudhalvaa kadidhodi vaaraaye.</p>
<p>நீடித் திகழ்கதிரால் தீண்டி நினதுசிறை வீடிச் சதுர்முகத்தோன் வேண்டிடநீ விட்டபின்னர் வாடித் தளர்ந்து வசைபடைத்த வெய்யவனார் ஓடிக் ககனத் துளமகிழ்ந்து செல்லாரோ.</p>	<p>needith thigazkadhiraal theendi ninadhusirai veedich chadhurmugaththon vendidanee vittapinnar vaadith thalarndhu vasaipadaiththa veiyavanaar odik kaganath thulamagizndhu sellaaro.</p>
<p>பற்றார் அடித்தொண்டு பேணிப் பரந்துமலும் ஓற்றா னவனோ உனைத்தான் அடவல்லான் அற்றார் தமதுடலுக் காவியாய்ச் சென்றிடவே கற்றா யேல்என்னை மறந்திடவுங் கற்றாயோ.</p>	<p>pataar adiththondhu penip parandhuzalum otraa navano vunaitthhaan adavallaan atraar thamadhudaluk kaaviyaayach sendridaveaai katraa yelennai marandhidavung katraayo.</p>
<p>மாகொற்ற மைந்தன் மடிந்தான் எனக்கேட்டும் எகிற் றிலையால் இருக்கின்ற தின்னும்உயிர் வேகுற்ற துள்ளம் மிகுதுயரம் வந்தவழிச் சாகுற்ற தோர்வரமுஞ் சங்கரன்பாற் பெற்றிலனே.</p>	<p>maagotra maindhan madindhaan enakkettum yegir trilaial irukkindra thinumvuyir vegutra dhullam migudhuyaram vandhavazich saagutra thorvaramunj sangaranpaar petrilane.</p>
<p>வெற்றி யுளமதலை வீந்தால் விளியாமல் மற்றும் எனதுயிரும் வைகும் வலிதாகச் செற்றி டலும்ஆகா தென்செய்கேன் அழியாமல் பெற்ற வரமும் பிழையாய் முடிந்ததுவே.</p>	<p>vetri yulamadhalai veendhaal viliyaamal matrum enadhuyirum vaigum validhaagach setri dalumaagaa dhenseigen aziyaamal petra varamum pizaiyaai mudindhadhuve.</p>

<p>ஆவியே கண்ணே அரசே உனைச்சமருக் கேவியே இவ்வா றிரங்குதற்கோ இங்கிருந்தேன் கூவியே கொண்டுசெலுங் கூற்றுவன்ஒற் றோஅறியேன் பாவியேன் இந்தப் பதிபுகுந்த தூதுவனே.</p>	<p>aaviye kanne arase vunaichsamaruk keviye ivvaa rirangudharko ingirundhen kooviye konduselung kootruvanor troariyen paaviyen indhap padhipugundha thoodhuvane.</p>
<p>கூற்றோன் நகரில் குறுகினையோ அன்னதன்றேல் வேற்றோர் இடந்தன்னில் மேவினையோ யானொன்றுந் தேற்றேன் தனியே தியங்குகின்றேன் இத்துயரம் ஆற்றேன் அரசேயென் னாருயிரரே வாராயோ.</p>	<p>kootron nagaril kuruginaiyo annadhandrel vetror idandhannil mevinaiyō yaanendrun thetren thaniye thiyangugindren iththuyaram aatren araseyen naaryuirare vaaraayo.</p>
<p>என்னா இரங்கி இறைவன் வருந்துதலும் அன்னான் உழையில் அவுணர் சிலரோடித் துன்னார் களத்தில் துணிவுற்ற சீர்மதலை பொன்னார் உடலங் கொடுபுலம்பிப் போந்தனரால்.</p>	<p>ennaa irangi iraiyan varundhudhalum annaan vuzaiyil avunar silarodith thunnaar kalaththil thunivutra seermadhalai ponnaar vudalang kodupulambip pondhanaraal.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>சேந்த குஞ்சிச் சிலதர்செஞ் ஞாயிறு பாய்ந்த அண்ணல் படிவ மிசைக்கொளா வேந்தன் முன்னுற உய்த்து விரைந்தவன் பூந்தண் சேவடி பூண்டு புலம்பினார்.</p>	<p>sendha kunjich siladharsenj gnaayiru paaindha annal padiva misaikkolaa vendhan munnura vuiththu viraindhavan poondhan sevadi poondu pulambinaar.</p>
<p>அண்டர் தம்மை அருஞ்சிறை வீட்டியே தண்ட கஞ்செய் தனிக்குடை மன்னவன் துண்ட மாகிய தோன்றல்தன் யாக்கையைக் கண்ட ரற்றிக் கலுழ்ந்து கலங்கினான். 180</p>	<p>andar thammai arunjirai veettiye thanda kanjei thanikkudai mannavan thunda maagiya thondralthan yaakkaiyaik kanda ratrik kaluzndhu kalanginaan. 180</p>
<p>அற்ற மைந்தன் சிரத்தினை யாங்கையால் பற்று நெல்லெழில் பார்த்திடுங் கண்களில் ஒற்றும் முத்தம் உதவும் உரனிலாப் புற்ற ராவில் உயிர்க்கும் புரளுமால்.</p>	<p>atra maindhan siraththinai yaangaiyaal patru nellezil paarththidun kangalil otrum muththam vudhavum vuranilaap putra raavil vuyirkkum puralumaal.</p>
<p>துஞ்ச லாகித் துணிவுற்றுந் தெவ்வர்மேல் நெஞ்சு கொண்ட நெடுஞ்சினந் தீர்கிலை விஞ்சு மானமும் வீரமும் வன்மையும் எஞ்சு மேகொல் இனிஉன்னொ டென்னுமால்.</p>	<p>thunja laagith thinivutrun dhevvarmel nenju konda nedunjinan theerkilai vinju maanamum veeramum vanmaiyum enju mekol inivunno dennumaal.</p>

கையி ^{aa} உன்றைக் கதுமெனப் பற்றிடாச் செய்ய கட்படு செம்புனல் ஆட்டியே வெய்ய வற்கொடு விண்ணினுந் தந்தகை ஐய ஈதுகொ லோவென் றரற்றுமே.	kaiyi ndraik kadhumenap patridaach seiya katpadu sembunal aattiye veiya varkodu vinninun thandhagai aiya eedhuko loven draratrume.
வாள ரம்படு வாளிகள் மூழ்கலில் சார ரங்க ளெனப்பழை தங்கிய தோளை மார்பினை நோக்கும் தொலைவிலா ஆளை நீயல தாருள ரேயெனும்.	vaala rampadu vaaligal moozgalil saara ranga lenappazai thangiya tholai maarbinai nokkum tholaivilaa aalai neeyala dhaarula reyenum.
பாறு லாய பறந்தலை தன்னிடை வேறு வேறது வாகநின் மெய்யினைக் கூறு செய்தவன் ஆவி குடித்தலால் ஆறு மோவென் னகததுயர் என்றிடும்.	paaru laaya parandhalai thannidai veru veradhu vaaganin meiyinaik kooru seidhavan aavi kudiththalaal aaru moven nagadhathuyar endridum.
மூண்ட போட்டித்தொழில் முற்றிய என்மகன் ஈண்டு வந்ததொர் தூதுவன் எற்றிட மாண்டு ளானென் துரைத்திடின் மற்றியான் ஆண்ட பேரர சாற்றல்நன் றேயெனும்.	moonda poththozil mutriya enmagan eendu vandhadhor thoodhuvan yetrida maandu laanen thuraitthidin martriyaan aanda perara saatralnan dreyenum.
சிரத்தை மார்பினைச் செங்கையைத் தொன்மைபோல் பொருத்தி நோக்கிப் புரளுமென் புந்தியை வருத்தும் ஆகுலம் மற்றது கண்டுநீ இருத்தி யோவுயி ரேயின்னும் என்றிடும்.	siraththai maarbinaich sengaiyaith thonmaipol poruththi nokkip puralumen pundhiyai varuththum aagulam matradhu kandunee iruththi yovuyi reyinum endridum.
மருளும் அங்கை மறிக்கும் மதலையை அருளின் நோக்கி அழும்விழுஞ் சோர்வுறும் புரளும் வாயிற் புடைக்கும் புவியிடை உருளும் நீட வுயிர்க்கும் வியர்க்குமே.	marulum angai marikkum madhalaiyai arulin nokki azumvizunj sorvurum puralum vaayir pudaikkum buviyidai vurulum needa vuyirkkum viyarkkume.
மன்னர் மன்னவன் மற்றிது பான்மையால் இன்னல் எய்தி இரங்கலும் அச்செயல் கன்னி மாநகர்க் காப்பினுள் வைகிய அனனை கேட்டனள் ஆகுலம் எய்தினாள்.	mannar mannavan matridhu paanmaiyaal innal eidhi irangalum achcheyal kanni maanagak kaappinul vaigiya annai kettanal aagulam eidhinaal.
நிலத்தில் வீழ்ந்து சாடிந்து நெடுமயிர் குலைத்த கையள் குருதிபெய் கண்ணினள் அலைத்த வுந்தியள் ஆற்றருந் துன்பினள் வலைத்த லைப்படு மஞ்ஞையின் ஏங்கினாள். 190	nilaththil veezndhu saandhu nedumayir kulaitthai kaiyal kurudhippei kanninal alaitthai vundhiyal aattrarun thunbinal valaitthai laippadu manjiaiyin yenginaal. 190

<p>அல்லல் கூர்ந்த அவுணன்றன் காதலி தொல்லை வைகிய சூழலை நீங்கியே இல்லை யாகிய என்மகற் காண்பனென் றொல்லை ஆவலித் தோடினள் ஏகினாள்.</p>	<p>allal koorndha avunandran kaadhali thollai vaigiya soozalai neengiye illai yaagiya enmagar kaanbanen rollai aavalith thodinal yeginaal.</p>
<p>மாவ லிக்கு மடங்கெலொப் பான்தனிக் காவ லிக்குத் துயர்வந்த கன்னிமீர் நாவ லிக்ண நண்ணுதிர் என்றுகூய் ஆவ லித்தனர் ஆயிழை மாரெலாம்.</p>	<p>maava likku madangelaap paandhanik kaava likkuth thuyarvandha kannimeer naava likna nannudhir endrukooi aava liththanar aayizai maarelaam.</p>
<p>வாங்கு பூநுதல் மன்னவன் தேவிதன் பாங்கர் மங்கையர் பற்பல ருங்குழீஇக் கோங்க மன்ன முலைமுகங் கொட்டியே ஏங்கி யேதுயர் எய்தி இரங்கினார்.</p>	<p>vaangu poonudhal mannavan dhevidhan paangar mangaiyar parpala runguziik konga manna mulaimugan kottiye yengi yedhuyar eidhi iranginaar.</p>
<p>இந்தி ரைக்கு நிகர்வரும் ஏந்திழை அந்த மில்லதொ ராயிழை மாரொடு முந்தி யேகி முடிந்து துணிந்திடு மைந்தன் மீமிசை வீழ்ந்து மயங்கினாள்.</p>	<p>indhi raikku nigarvarum yendhizai andha milladho raayizai maarodu mundhi yegi mudindhu thunindhidu maindhan meemisai veezndhu mayanginaal.</p>
<p>மயங்கி னாள்பின் மனந்தெளய் வெய்தினாள் உயங்கி னாள்மிக ஓவென் றரற்றினாள் தியங்கி னாள்உரும் ஏறு திளைத்திடு புயங்க மென்னப் புரண்டு புலம்பினாள்.</p>	<p>mayangi naalpin manandhela veidhinaal vuyangi naalmiga oven draratrinaal thiyangi naalvurum yeru thilaitthidhu puyanga mennap purandu pulambinaal.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>வெய்யோன் என்றுழ் தீண்டுத லோடும் விண்ணிற்போய்க் கையோ டன்னாற் பற்றினை வந்தென் கண்முன்னம் மொய்யோ டன்று வெஞ்சிறை செய்த முருகாவோ ஐயோ கூற்றுக் கின்றிரை யாவ தறியேனே.</p>	<p>veyyon endrooz theendudha lodum vinnirpoik kaiyo dannaar patrinai vandhen kanmunnam moiyo dandru venjirai seidha murugaavo aiyo kootruk kindirai yaava dhariyene.</p>

<p>பண்டே வானஞ் செந்தழல் மூட்டிப் பகைமுற்றுங் கொண்டே சென்றாய் அப்பகல் உன்றல் கோலத்தைக் கண்டேன்றே இக்கிடை தானுங் காண்பேனோ விண்டேன் அல்லேன் இவ்வுயிர் தன்னை வினையேனே.</p>	<p>pande vaananj sendhazal moottip pagaimutrung konde sendraai appagal vundral kolaththaik kanden indreikkidai thaanung kaanbeno vinden allan ivvuyir thannai vinaiyene.</p>
<p>செந்தேன் மல்கும் பூமகள் செங்கைக் கிளியொன்று முந்தே நினை வேண்டிட மொய்ம்பால் அதுவாங்கித் தந்தாய் நொந்தேற் கின்றொரு மாற்றந் தருகில்லாய் அந்தோ அந்தோ செய்வகை ஒன்றும் அறியேனே.</p>	<p>sendhen malgum poomagal sengaik kiliyondru mundhe ninnai vendida moimbaal adhuvaangith thandhaai nondher gindroru maatran dharugillai andho andho seivagai ondrum ariyene.</p>
<p>பாபத் தாலோ விண்ணவ ரானோர் பல்கூறுஞ் சாபத் தாலோ யாரினும் மேலாந் தனிமூவர் கோபத் தாலோ எவ்வகை யாலோ குறியேன்யான் சோபத் தீயால் வாடினன் நினைத் தோற்றேனே.</p>	<p>paabath thaalo vinnava raanor palarkoorunj saabath thaalo yaarinum melaan dhanimoovar kobath thaalo evvagai yaalo kuriyenaan sobath theeyaal vaadinan ninnait thortrene.</p>
<p>பொன்போல மேனிக் கந்தனை இவ்வூர் புகுவித்துக் கொன்போடீழ் மூட்டி மைந்தரை எல்லாங் கொல்வித்துத் துன்போ டிந்நாள் நீயும் இறப்பச் சூழ்ந்தாரே என்போ லாக வானவர் மாதர் எல்லோரும். 200</p>	<p>ponpola menik kandhanai ivvoor puguviththuk konba mootti maindharai ellaang kolviththuth thunbo dinnaal neeyum irappach soozndhaare enbo laaga vaanavar maadhar ellorum. 200</p>
<p>வான்றா வுற்ற வச்சிர மொய்ம்பன் வடவைத்தீக் கான்றா லிக்கும் வன்னி முகத்துக் கழல்வீரன் மூன்றா நூற்றுப் பத்தினர் யார்க்கும் முதல்வந்த தோன்றா லென்றே நினை இறைஞ்சிச் சூழ்ந்தாரோ.</p>	<p>vaandraa vutra vachchira moimban vadavaiththeek kaandraa likkum vanni mugaththuk kazalveeran moondraa nootrup paththinar yaarkkum mudhalvandha thondraa lendra ninnai irainjich soozndhaaro.</p>

<p>துன்றேர் பெற்ற மெய்யொடு புந்தி துணிவாகச் சென்றே வானிற் புக்கனை நின்பாற் செலும்வண்ணம் ஒன்றே உள்ளந் தான்துணி யாதால் உலைவெய்து நன்றே நன்றே சிந்தையும் யானும் நண்பம்மா.</p>	<p>thunderer petra meiyodu pundhi thunivaagach sendre vaanir pukkanai ninpaar selumvannam ondre vullan thaanthuni yaadhaal vulaiveidhu nandre nandre sindhaiyum yaanum nanbammaa.</p>
<p>கருந்தேன் மொய்த்த வண்டென மின்னார் கட்கெல்லாம் விருந்தே யாகும் நின்னடை காணும் விதியற்றேன் மருந்தே அன்னாய் நின்னை இழந்தேன் மற்றிங்ஙன் இருந்தேன் அல்லேன் துஞ்சினன் அன்றோ இனியானே.</p>	<p>karundhen moiththa vandena minnaar katkellaam virundhe yaagum ninnadai kaanum vidhiyatren marundhe annaai ninnai izandhen matringan irundhen allen thunjinar andro iniyaane.</p>
<p>நையா நிற்குந் தேவர் தமக்கு நனிதுன்பஞ் செய்யா நின்றல் நன்றல என்றேன் அதுதேரா நையா நின்னைத் தோற்றனன் மன்னன் அவனுந்தான் உய்வான் கொல்லோ தன்னுயிர் தானும் ஒழியாதே.</p>	<p>naiyaa nirkun dhevar thamakku nanithunbanj seyyaa niral nandralla endren adhutheraa thaiyaa ninnai thotranan mannan avanundhaan vuivaan kollo thannuyir thaalum oziyaadhe.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>என்றிவை பன்னித் தேவி இரங்கினள் இரங்க லொடு நின்றிடு துணைவி மாரும் நீடுதொல் கிளைஞர் யாரும் கண்றொழி புனிற்கு என்னக் கதறினர் காமர் மூதார் வென்றியை நீங்கி அந்நாள் விழுமநோய் மிக்க தன்றே.</p>	<p>endrivai pannith dhevi iranginal iranga lodu nindridu thunaivi maarum needuthol kilaignar yaarum kandrozi punirku ennak kadharinar kaamar moodhoor vendriyai neengi annaal vizumanoi mikka dhandre.</p>

<p>அன்னது காலை தன்னில் அவுணர்கோன் இரக்கம் நீங்கிப் பன்னருஞ் சிறப்பின் மிக்க பதுமையே முதலோர் தம்மைத் தொன்னிலை இருக்கை உய்த்துத் துண்ணெனச் சீற்றங் கொண்டு தன்னுழைத் தொழுது நின்ற தானவர்க் கிதனைச் சொல்வான்.</p>	<p>annadhu kaalai thannil avunarkon irakkam neengip pannarunj sirappin mikka padhumaiye mudhalor thammaith thonnilai irukkai viththuth thunnenach seetrang kondu thannuzaith thozudhu nindra thaavanark kidhanaich solvaan.</p>
<p>மாற்றலர் தொகையை யெல்லாம் வல்லையில் இன்றே செற்றுச் சீற்றமாய்க் குருதி வீட்டித் தீமகம் ஒன்றை ஆற்றி ஈற்றுறு மைந்தன் தன்னை எழுப்புவன் இந்த மெய்யை வீற்றொரு சாரியின் இட்டு விடாதுபோற் றிடுதி ரென்றான்.</p>	<p>maatralar thogaiyai yellaam vallaiyil indre setruch seetramaaik kurudhi veettith theemagam ondrai aatri eetruru maindhan thannai yezuppavan indha meiyai veetroru saariyin ittu vidaadhu por tridudhi rendraan.</p>
<p>அன்னது பலருங் கேளா அழகிதென் றெடுத்து மைந்தன் பொன்னுடல் ஒருசார் உய்த்துப் பொற்றினர் போற்ற லோடும் மன்னவன் வெகுண்டு நந்தம் மாற்றலர் தொகையை யெல்லாம் என்னிளை யோனுக் கூணா அளிப்பனென் றெண்ணங்கொண்டான்.</p>	<p>annadhu palarung kelaa azagithen dreduththu maindhan ponnugal orusaar vuitthup potrinar potra lodum mannavan vegundu naththam maatralar thogaiyai yellaam ennilai yonuk koonaa alippanen drennangkondaan.</p>
<p>தும்பையஞ் சுழியல் வேய்ந்த சூர்முதல் இவ்வா றுன்னிச் செம்புன லொழுகு பைங்கண் தூதரில் சிலரை நோக்கி அம்புதி வடாது பாங்கர் ஆசுரத் தரசு செய்யும் எம்பியை வல்லை ஓடிக் கொணருதிர் ண்டை என்றான்.</p>	<p>thumbaiyanj sooziyal veindha soormudhal ivvaa runnich sembuna lozugu paingan thoodharil silarai nokki ambudhi vadaadhu paangar aasurath tharasu seiyum embiyai vallai odik konarudhir ndai endraan.</p>
<p>ஆகத் திருவிருத்தம் – 1922</p>	<p>aagath thiruviruththam – 1922</p>